


ଓଡ଼ିଆ ବାଣୀ

ଶ୍ଵେତ



HOLY BIBLE

ଅଧିକାରୀ ପାଠ୍ୟ ମନ୍ତ୍ରମାଲା
ଏବଂ ପାଠ୍ୟ ମନ୍ତ୍ରମାଲା
ଏବଂ ପାଠ୍ୟ ମନ୍ତ୍ରମାଲା

ଅଧିକାରୀ ପାଠ୍ୟ ମନ୍ତ୍ରମାଲା
ଏବଂ ପାଠ୍ୟ ମନ୍ତ୍ରମାଲା
ଏବଂ ପାଠ୍ୟ ମନ୍ତ୍ରମାଲା

ALMOST FREE!

Excellent Christian Literature

You can receive 40 books (english), worth three hundred rupees for rupees thirty-five only. Good for preachers, teachers and students of the Bible.

Also available are 20 books in Hindi just for rupees fifteen only.

All books are mailed free of charge. Your M. O. should be addressed to:

THE BIBLE TEACHER

C-22 N. D. S. E. 2

New Delhi-110049

അറിയിപ്പു്

സ്കൂളിലാഡിക്കം കോപ്പുകൾ കീടുനാശി ചെയ്യപ്പു ചെയ്യുതു ഞങ്ങളെ അറിയിക്കുക. നിബന്ധം വി ലായറിയ അബിപ്രാധാരങ്ങളും നിർദ്ദേശങ്ങളും. ഞ ഞാം സ്പാഗ്തം ചെയ്യുന്നു.

എഡിറ്റർ

ബൈബിൾ ട്രസ്റ്റ്

മലബാറിൽ

Editors :

P. K. VARGHESE

J. C. CHOATE

Published by Church of Christ

Vol. 1

November 1987

No. 8



മതപരമായ പട്ടണകളിൽ അന്താധികാരിസിം നീംഞ്ചുവു് "അില" കുറഞ്ഞ ഒരു കാലാവധത്തിലാണെല്ലാം ദാം ജീവിക്കുന്നതു. മേൽക്കാവി എൻ ചിതയിൽ ചാടി ഓരു ആര്യമഹത്യ നടത്തുന്നതു ഭേദ പ്രീതി കണംണന്ന, അപോധ ധാരണ വെച്ചു പുലർത്തുന്ന കണംണാല്ലോ സതി. നീർവ്വിഹികളെ ഏകാന്തരിക്ഷങ്ങളാണ് വീകരിക്കും സാതിക്കു" ഉപാതുസം നീറ്റിക്കുന്ന മത സംഘടനകളും സൃഷ്ടിപാലും തന്നെ. എല്ലാ അന്താ വിശ്വാസങ്ങളും വലിപ്പിച്ചുവില്ലെന്ന ഉള്ളകാണിക്കുവിശ്വാസം യുക്തം തീ സഹജമായ കാര്യങ്ങൾ സ്വീകരിക്കുവാനും സകല മനുഷ്യരേയും ഉള്ളബ്രഹ്മാക്ഷണം. എല്ലാവരും ബൈബിളിൻറെ പാരിജ്ഞാനക്കാരിൽ എത്തണമെന്നും ബൈബിൾ പറയുന്നും കാര്യക്കാണ സഹിതമുള്ള വിശ്വാസം. എല്ലാവർക്കും പ്രായശാന്തരിപ്പുനും നിരുപ്പാവേകൾക്കായായി രിക്കം. ഡേഡ്കിസും തുവിഞ്ഞെൻ വചനങ്കൾ തുടങ്ങും മുൻ കാര്യന്തിര എത്തിരിക്കുവാൻ സാംഘ്യമല്ല.

പാ. കെ. വർഗ്ഗീസ്

କେତେବୁନ୍ଦରାହୁପାଣୀ ଯାଏବୁନ୍ଦରାହୁପାଣୀ

J. C. ೧೯೭೫

1895-01

கீஸுதூபிலிங்கூரிட்டு. ஸுவிஶோப்பதைக்கூரிட்டு. மறிஞ்ஜல் வரோட் ஸாஸாரிக்குவேலா வெவ்வெப்பதைக்கூரிட்டு. வரதையு தலைமூலை அனாகா விளிம்புக்கூடிட்டு. சூடி பிரியானாக்கூடிட்டு. நமக் கூட் கூக்காக்கூபான் கூடியூ. நீண்டவின் உழவு கூடுமேயாக கரு காலாக்கூபாட்டு. ஹப்பகாமமாவா. பாத்ராஸ். பாலோஸ். யாக்காஸ். தீடன்டிய புதுதியனியம் ஸ்டிட்டாக்காராகுஷ் லோஹாஸ்தால். (பாய்க் காட்டக்காதிரிக்கு....கீஸுதூ பாளனிக்குலத்துப் பொலி என்று. கூவர் வாடிக்கூன்று. யெசூகீஸுதூ ஸாஸாரிடு பார்வைகளை வெவு வாக்குதலாயி ஸபீகரிக்குடியு. பகுப்பே மிருகுக்கவருடை ஏழுத்துக்கா ஸபீகரிக்கூன்று. பாலோஸ்டி உட்யிசுடு மக்களுக்கு எடுத்து ஸாஸாரிக்குவேலா. அவர் வரியு. அதே ஸ்டிட்டாதூ பாளனிக்குலத்துப்போலும் என்று. பாலோஸ்டி பாலோஸ்டி பாலோஸ்டி தாலும் ஏழுத்துக்காலமலும். வெவுதினி அதை மாப்பிஸு. நீண்டவிலைக்கூடுநிப்பான். வாய்வை எழுத்துமியது என்று. வெவுமலை. அவரினிக்குடியோன்றி வாய்வை எழுத்துமியது என்று. பாளன்தூ மக்காஸுக்கூடுநிப்பான் ஶமித்துல்லு. ஸபான் வாபாதியின் நினை பின் மாருவான் மக்காஸுக்கூடுநிப்பான். அவர்.

“நூல்களுக்கு உதவியும் வெப்பங்களுக்கும் நீண்ட மாற்று கூடு பூக்குதி எஃபுக்கிறது. கைக்கூசிலையோட்டப்படுத் தான். ஸயைதித் தினங்களை அங்கமாய்த்தொலை.... எதிராக காருணியல் மனஸ்ஸிலைங்குபான் கஷீயுமைக்கிலும்; மரு எல்லோ பேவுங்களைக்குப் போன்னிடதாய் பெரியங்கும்கூளும்.”

“பூத்துக்கூடியு. அன்னரா சிப்பும் முறையுடை, பொய்யறைக்கூடியு¹ என்றுகூட” என்றுகூட கீர்த்தியிலோரை (கிரிஸ்துமிகவரை ஒன்றை அடையாறுக்கூடும் அவருடை ஒருநாளை விடித்து) வேந்திருப்பது (மத்தையி 4:18-25). அவருடை பேருக்கலெலும் மத்தையி 10-ா. அபோய்யுயியத்திற் நின் மங்குஸ்ஸி ஹாக்காவுக்காதான். அன்றை ஸ்வர்஗மாற்றுவதைக்கொண்டு வேந்திருப்பது அவருடை கீர்த்தியிலே விடித்து.

സ്വപ്നിശ്ചയത്തിംഗനം ഉൽക്കവാടിനിം. രൈഖ്യ അവരിൽ നിക്ഷേപ
പിച്ചു. മുഖ്യമായി നിന്മായി ദിവി പാലമുഖത്തിൽ ആണും തും പി

അവരെ ഗക്കുതികരിക്കുന്നതീനും, സ്കർപ്പത്യാൺിലും അവരെ
വഴിനടക്കയുള്ളതിനുംയാഥും ബഹുമാനമെന്ന് കാല്യസ്മാന
അംഗമാണ്.

ഒരു ദിവിയിൽ മുഖ്യമായി നിന്മായി ദിവി പാലമുഖത്തിൽ
ബലമാനരായിരുന്നു. പിഡാബ്രഹ്മിലുംതിരുന്നു. അവരെ വൈവ
ദാനിംഗനം ആത്മമാം മുക്കുതായ സ്വപ്നിശ്ചയ പോലെരാജിതി
റിതു. ഒരു ദിവിയിൽ മുഖ്യമായി നിന്മായി ദിവി പാലമുഖത്തിൽ
കൈസ്തു അവരേം അരുളിചെയ്യുന്നതു വാഞ്ചുകുടം ഇപ്പോൾമാറിയി
രുന്നു. എന്നാൽ അതു അഭ്യന്തരം വൈവദിക്കുന്ന മുഖ്യമാനി അംഗമാണ്.

“എന്നാൽ എന്ന നിങ്ങളുടെ സത്യം പറയുന്നു; എൻ പ്രേക്ക്
നുത്യ നിങ്ങളും, പ്രയോജനം; എന്നും പോകാതൊരു കാരിസ്മാൻ
നിന്മായുടെ അടക്കാൻ വരുകയില്ല; എന്നും പ്രധാനം, അപേക്ഷ നി
ങ്ങളുടെ അടക്കാൻ അയക്കാൻ;” യോഹാനാൻ 16:7, തൃടൻനും “സത്യ
തനിംഗനം ആത്മമാം. വരുമുഖഭാഗവൻ എനിഞ്ഞെള്ള സകലം സത്യ
നിലും. വഴി നടത്തു; അവൻ സ്വയമായി മുണ്ടാരിക്കാതെ തന്നെ
കേരക്കുന്നതു സംസാരിക്കുകയും വരുവാനുള്ളതു നിങ്ങളുടെ അറി
യിച്ചു തന്റെയും ചെയ്യു. യോഹാനാൻ 16:18” എന്നും കൈസ്തു
കൂട്ടിച്ചേരിയും.

(കൈസ്തു തിന്നു ചീപ്പുന്നമാണോടെന്നും കൂടിയിരുന്നു. സ്വഭാവ
ചാരുത്തിൽ അവരേംഡ ഇപ്പോൾ പാരിഞ്ഞു. “എക്കിലും പീതിവം
എന്നും നാശത്തിൽ അയക്കുന്നുള്ള പാശ്ചാദ്യാശുഖവും” എന്നും കാരു
സ്വമന്ന നിങ്ങളാക്കു സക്കച്ചവും ഉപഭോച്ചയുംതന്നുകയ്ക്കു. എന്നും നിങ്ങ
ളേക്കു പറഞ്ഞതു അക്കായും നിങ്ങളുടെ ഔദ്ധീന്ത്യകൂടുതനുകയ്ക്കു. ചെയ്യു
ഡിനും 14:26.” ദിവിയിൽ മുഖ്യമായി നിന്മായി ദിവി പാലമുഖത്തിൽ
യേശുകൈസ്തുവിഞ്ഞു മരണത്തിനും, അടക്കെന്നിനും, പുനരു
ദായാനത്തിനും. ശേഷം ആരോഹണം, ചെയ്യുന്നതിനും മുൻപായി തന്നെ
ശിഷ്യനുമാരോധായി കൈസ്തു പറഞ്ഞ വാക്കുകൾ ശാഖാക്കു—
“എന്നാൽ പരിശുദ്ധയാത്മാം നിങ്ങളുടെ മേൽ വരുമുഖാം നിങ്ങളാം
ശാഖാതി ലഭിച്ചിട്ടു യെരുശലേമിലും അരുളുപ്പയിൽ എല്ലായിട്ടും ശുഭ
രായില്ലു. ദ്രോമിയുടെ അശാന്തതയുംവും, എന്നും സ്വക്ഷിക്കാം ആകും. എന്നും
പറഞ്ഞു അപുഡത്തിക്കും 1:8”, പെണ്ണേരാസ്തു നാളിൽ
അപ്പോസ്റ്റലനുമാരുടെ മേൽ പരിശുദ്ധയാത്മമാം വരുകയും, അ
ബിവസം സുവിശ്ചഷം. കേടു മുഖായിരുന്നുള്ള പേരം രക്ഷിക്കുപ്പുടു
കയും ചെയ്യതനായി. അപോസ്റ്റല പ്രസ്ത്രത്തിക്കും 2-0. അദ്ദേഹം

ഡാക്ടറിൽ ദിനമും മനസ്സാലിലെ മഹാവിജ്ഞാനം കൂടിയുണ്ട്, “എല്ലാവർക്കു ശ്രദ്ധായി; അപ്പംസ് തലപന്നമാരാൻ ഏറിയ അതുമുന്നത്തെല്ലും അടയാളം നാലും നടന്നു... ചുവപ്പുത്തികൾ 2.43”.

ഒരു ക്രിക്കറ്റ് പാടത്തിലും മരുചുട്ടവരും കീസ് തു— ഒന്നോപ്പു തന്നു എന്ന് സാക്കിക്കരിച്ചപ്പോരാം യേശു അവനോട് ഇപ്പെക്കരും പറയ്ക്കുന്ന കുമാഖായി— ‘നീ പാതനാസ് ആകുന്നു. ഈ പാറമേൻ താൻ എൻ്റെ സിംഗിൾ പണിയും; പാതാളി ഭൗമപ്രതികരിക്കാൻ ആതിനു കൈക്കയെല്ലു പ്രയ്ക്കുന്നു താൻ നിന്നോട് പഠയുന്നു. സ്പർശിഗരാജ്യത്തിൽനിരുത്താൻ കൈകുന്നതു കൈയെയും സ്പർശിഗരാജ്യത്തിൽ കൈക്കപ്പെട്ടിരിക്കും; നീ ചുമുകിയിൽ അഴിക്കുന്നാവത്തിൽക്കൊണ്ടും 16:18, 19’.

കീസ് തു വൈവ പുത്രനാണ് എന്ന് പാദ തന്നാണ് ആറിനുവർക്കിൽ പാറി ചുവരുളുള്ള ആ ധിശംഖാലമകുന്ന കുടിസ് മാനനത്തിൽ തുടരിം സം പശ്ചിയപ്പെട്ടു. എന്ന് കീസ് തു വർദ്ധാനു ചെയ്യുന്നു. സ്പർശിഗരാജ്യത്തിൽ നിന്നും അതായും, അധികരം ശിഷ്യന്മാരും കർണ്ണിലെ ദിവ്യക്കുന്നു.

കീസ് തുവിൽ നിന്ന് അധികരം ലഭിച്ചു. (കീസ് തു ശിഷ്യന്മാരും കുടിനാശക്രിയ വളരിയ അജീഞ്ഞാനം ഇപ്പെടുമെങ്കിലുംപെല്ലോ. മരണയി 28:18-20 വരെയുള്ള പാടക്കാളിൽ, “സ്പർശിഗരാജ്യിലും കു മരിയും, സകലാദ്വാനികരവും ആരിം”, എല്ലാക്കൂട്ടിരിക്കുന്നു. ആക്കായിരിക്കാനിന്നും പ്രയുശ്യപ്പെട്ടു. ദിനംവിളിഞ്ഞു. ഷുദ്ധതാരിഞ്ഞു, സ്ത്രീശൃംഖലത്താവാനിന്നുംയും നാമനത്തിൽ സുന്ദരം. ആശുപിച്ചു. ഏറാൻ നിബാരഭോട് കലാപിച്ചതു കൈയും പ്രമാണിപ്പിക്കി. തദ്ദേശവും. ഉപഭോഗിച്ചു. കൊണ്ട് സകല ജനതിക്കുള്ളൂ. ശിഷ്യരാക്കിക്കൊംവിൽ....”

എന്നു കാണുന്നു. മനക്കുണ്ട് 10:15ലും 16-ലും വരകുംഞ്ചില്ലും കീസ് തുവിന്നിനു ലിംഗം ശിഷ്യന്മാരാണ് അഭിക്കാരണരാം. കുട്ടി ആശയം അണുന്നു. അഭ്യന്തര രാജകുട്ടി നിന്തുവില്ലു. വളരി തന്ത്രത്താന്തിനായി പാറിച്ചുചും തമിവാൺറി ശക്തിയും നാൽകി. അഭ്യന്തര ശിഷ്യന്മാരാം നമുക്കുണ്ടും എഴുതിയും ക്ലവർഗ്ഗരാം പാഥിക്കുന്നേംബാൽ വെളിവാം പാരിജാനാനുണ്ടും. നാലുവും മനസ്സാശിഖാക്കുവാൻ തുമ്പിക്കും സംശയിക്കുന്നു. ദേഹം യേശു തന്റെ ശിഷ്യന്മാരും പരിഞ്ഞാം വരക്കുകയും പേരും യീരിക്കുകയും

“...അസാൻ അജമദിന്ദിക്കാം പലവിജ്ഞവന്നു എന്നു തന്റെ നിശ്ചലോടും പരണ്ണാം വാക്കു ഉണ്ടുണ്ട് അവൽ എന്നു ഉച്ചവിജ്ഞ എക്കിൽ നിശ്ചലയും ഉച്ചവിജ്ഞും; എന്നും പലവന്. അജമദിക്കിലും എക്കിൽ നിശ്ചലയും ഉച്ചവിജ്ഞും. (പമാണിക്കും....യോഹന്നാൻ 15:20)’ ശിഷ്യന്മാരുടെ വാക്കുകളും തിരികെടുത്തു സ്ഥാക്കിക്കൊണ്ടും, എന്നു കൈംകുറുക്കുകൾ അഞ്ചിച്ചിച്ചുവരുന്നു. അവഗും ത്രഖണേശ സ്ഥാക്കിച്ചു അന്നേക്ക് ‘കൈംകുറുന്നീകളായിരുന്നു. എന്നു കൈംകുറുപരണ്ണാം ഇത് എൽക്കു. സ്ഥാവിക്കുകയുണ്ടായി’¹⁶ എന്നും എല്ലാം ഒരു പാഠം ചേരുന്നു.

എന്നെന്നാൽ തന്നെ അധികാരത്തിൽ സംസാരിക്കുവാൻ കൈംകുറുതു തന്നെ ശിഷ്യന്മാരുടെ അധികാരം ലൈക്കി....കൂടാതെ പരിശൃംഖല തുമാവം ശിഷ്യന്മാരില്ലെങ്കിൽ പിണ്ഡിതാക്കളായും, അഭ്യർത്ഥനയും .

പശ്ലോസ് പാഠങ്ങു, എല്ലാ തിരുവേദഗ്രന്ഥങ്ങുകളും എവശാസിയും മാണം 2. തിരുമാലം 3:16—17. പാതേരമ്പു, രാഖവപചനംജുറിച്ചു പാഠങ്ങൾ, ‘പ്രവപനം കരിക്കുലും മനുഷ്യരിൽ ഇഷ്ടങ്ങളാൽ പാഠം തിളം, ഒരു കലാപനയാൽ മനുഷ്യർ പരിശൃംഖലയാൽ നിയോഗിച്ചു പൊപിച്ചിടും സംസാരിച്ചതാൽ... 2. പാതേരസ് 1:21’ എന്നാണ്. എബ്രായൻ 2:1—4 പാഠങ്ങളും വാക്കങ്ങളിൽ ഒരുമിച്ചുവരുമ്പു രക്ഷയും കൂടുതലും മുഖാന്തിരമായ വചനത്തെ, ഉണ്ടിക്കുകയും, നിവർത്തിക്കുകയും മുഖാന്തിരമായ വചനത്തെ, ഉണ്ടിക്കുകയും, നിവർത്തിക്കുകയും മുഖാന്തിരമായ വചനത്തെ, ഉണ്ടിക്കുവാൻ കഴിയും. ദേഹാം ഇത് മുഖാന്തിരമായ .

അഭ്യുത്താന്മാരുടെ തലപ്പായ പശ്ലോസ് പാഠങ്ങു—നിർമ്മലവും, പരിശൃംഖലവുമായ (കൈംകുറുവിൻ്റെ സുവിശേഷമാണ്) “ഞാൻ പ്രസംഗി ആകുന്നതു, ‘നിശ്ചല ഒരുക്കങ്ങളാണ് സ്ഥാവിക്കുപ്പത്തിനു വിപരീതമയ് അഭരകില്ലും, നിശ്ചലാണ്’ സുവിശേഷം, അറിയിച്ചിരുന്ന അവൻ ശ്രീകാശീപ്പൂർവൻ....’ എന്നും പശ്ലോസ് ഓർമ്മിപ്പിക്കുന്നു. തുടർന്നു ഗലാത്യ 1:12—0. വകുപ്പിൽ അവുംപുതിയിരിക്കുന്നതു (ശഭദാഖ്യാക്ഷിക്കുക ‘സ്വഹോദരനാംഭേദം, ഞാൻ’ അറിയിച്ചു സ്വീകരിപ്പിണ്ണും. മാനും പശ്ലോസ് എന്നു നിശ്ചലമാണ് എന്നുണ്ടിക്കുന്നു. അതു ഞാൻ മനുഷ്യരാണും പൊപിച്ചിട്ടില്ല. പാരിച്ചിട്ടില്ല. യേശുക്രീസ്തീണിൽ വെള്ളപ്പാടാം നാൽ ‘അഭ്യുത്താന്മാരുടെ നിശ്ചലവാദി’ എന്നും അഭ്യുത്താന്മാരുടെ തലപ്പായ ദേഹാം ഒരുമിച്ചുപുന്നാജിക്കുവില്ലെന്നും, ഏ വള്ളടക്കത്തിലിക്കുന്ന ഒരു വളരെ ശക്തിയെറിയിയുവാണ്.

“ഈ പുസ്തകത്തെന്നിലൂപവച്ചാണ്. കേരളക്കുറന്തും മന്ദിരങ്ങൾാണ്. ഞാൻ സംക്ഷിപ്തമാണെന്നുണ്ടെന്നതെന്നാണ്. അതിന്റെയും, അഭരകില്ലും, കൂടിയരൽ ഇം പുസ്തകത്തിലിക്കുന്ന ഒരു വളരെ ശക്തിയെറിയിയുവാണ്. ഇം പാഠപാത പുസ്തകത്തിലെ വചനത്തിൽ നിന്നും അഭ്യു

க்கியூ. பல்துரைக்கிள்ளத்தால் ஹை பூஸ்டெக்ஸிலிர் ஏற்குதியீ
கிள்ளுங் ஜீப்புப்புக்கால்தனியூ. விசூல்மா எல்லாவிடையே
நூலா சிகிவட் நீலகிள்ளத்தூ. "வெளிப்புச்" 22: 18-19

ஹை விசூல்மாவிடையூ. சிகிவட்டுப்பாங்கு. பரிக்குவூராங்கு. வஜ்
ஷன்யீத். வகுத்துக்கல் லாமூளா. சுட்டுக்குமையி னா. காக்கி
பூத்தின் தீயமானிலை ஏலு. லோநாவிடையூ. ஏற்குத்துக்கிழ். சிரை
நூலால் ஏற்குத்தூட்டிக்குல்லான். ஏற்றாள். எதுயத்தினால் காலேஷன்
தலபாமான் ஏற்குத்தூட்டிக்குல்லி வம்பானை னா. அனுஸரிக்குவொன்
கிள்ளத்தூட்டிக்கிள்ளுங்.

அவற்றால் ஏற்குத்தூட்டுக்குல்லானி கூவூராத்.... கூஸ்"தூதுகிள்ள.
யு., பரிஶூல"யாத்"மாவினையூ. அவ்வள்ளிக்குறக்யான்.

"நீண்டலே கைக்கொல்லுங்கார்பன் ஏற்றார் கைக்கொல்லுங்கா; ஏற்றார்
கைக்கொல்லுங்காப்பன் ஏற்றா. நூலுதுபான், கைக்கொல்லுங்கா. உள்ளது
10:40", என்றால் குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்ற
வெவ்வெள்ளி வெவ்வெள்ளுதல் விண்ணத்தே எம்பிள்
ஏற்றா?.

ஸாதாஷ்டத்தினீர் மூரை

எழுதியவீஸ்

முநிச்சுந் ஏற்குத்தூ. ஸாதாஷ்டமார்த்தி ஹரிக்குருமான் ஞாக்கிரி
கிள்ளுங், பக்கிப் போத் அவ்வ. காலிக்குநால். யாஸ்பாபார்யான்கா
குடுதல் லாமூரள்ளக்கிழ். ஸாதாஷ்ட. லட்டிகூ. ஏற்காங் கருத்துநா
வரு. ... ஸாதாஷ்ட. லட்டிகோதல் திருத்துப்பாங். விலை"கை வாண்டு
வட்டி. புதிச்சாத்தத்தான். ஸாதாஷ்ட. ஏற்றா. சிலம் ஸமாதிக்குநா
பள்ளான். மாறாவரையை, மனிமாலைகளை. நிர்மீக்குவாதிக்கு,
விலை"கைப்புல்ல வா. "தைலை வானைப்பாதி"நா, அவைனை ஸக்கிக
மாய ஏலுபா. கைவாசமங்குநாதிக்கு. ஸாதாஷ்ட
மோ ஸமாயாக்கம் காடு. லட்டிக்குநால். யாஸ்பாபார்யான்கா விலை"கை
புக்குநாவர்க்க. ஸாதாஷ்டவ்வூ. ஸமாயாக்கவ்வூ. லட்டிக்கல்திரிக்குநாத்தை
புக்குப்பா... அவைக்கோ. வெயூ, உதக்களா"எய்குநா. அதுகூப்பிலு. வர
க"யிக்குநாத்தாயி காங்குநா. யாஸ்பாபார்யாக்கா. துளிநீர் உத்திவர்பி
தப்புல்ல, விலை"கைக்குநாத்தாயி. அத மாந்துக் குல்லாஷ்யிக். முக்கு
மிக்குநா.

മയക്കു മഞ്ചേരുകളിലുണ്ടെന്നു്, മക്കുമനതുംലുണ്ടെന്നു്, മരിപുജ ബുഡിക പ്രവർത്തനങ്ങളിലുണ്ടെന്നു്, സഖാവിഷ്ട, തേക്കുണ്ണവൻ നമുക്കു പുറും വളരെയധികമുണ്ടോു്, പക്ഷേഈ ഇം പ്രക്കൊടികളും, ജീവിത നതിന്റെ ശരീരായ സഭന്തംശം അനുവോദനപ്രകാരം കഴിയുന്നതവരംബാു്, ഉത്തരങ്ങൾക്കും ഇം മാർഗ്ഗശാഖക്കാം അല്ലപ്പെന്നെന്നെന്നു് അവർക്ക് സഭന്തംശം (കൃതിമർഥം). നല്കും എന്നു് അവൻകു തേക്കുണ്ണവും പുക്കിലും....വെള്ളു. ഒരു മിസ്യായയി....പലു പലു അപക്കണ്ണലുമായി ഇം മാർഗ്ഗശാഖക്കാം അവരുടെ ജീവിതത്തെ നശിപ്പിക്കുന്നു. ചുറുക്കെ തതിൽ, ഇം ലോകത്തിലേ ഒരു വസ്തുവിന്റു് മനുഷ്യർക്കു് അമാർ ത്യമായ, നിംബനിലുക്കുന്ന സഭന്തംശം. നല്കുംവാൻ കഴിയുകയില്ല.

ഇം ലോകത്തിൽ വളരെയധികാം ധനം, അനുഭവം ദേശാഭ്യാസം, വളരെ പാശ്ചാധിതന്നേയി, പ്രസാദിശ്യന്നേയി തിരിക്കുംപും, ഏസ്റ്റബിൽഡും. ആദരിക്കണ്ണടിരുന്നാലും, ഇം മഹിതപ്പണികളും തന്റെ ജീവൻ തന്നിൽ നിന്നു് ഏടുക്കപ്പെടുവോരു നഷ്ടപ്പെടുന്നു. മരണാന്തരിനു് മുവപക്ഷ മിലു. ദരിദ്രനു്, സന്ദർഭനു്. മരണാന്തര ഒരു ദിവസം, നേരിട്ടേണ്ട പരാശം. ഒരുവൻ മരിക്കുമ്പോരാ തന്റെ ശരീരത്തിൽ നീനു് ആത്മ മാവു് നഷ്ടപ്പെടുക മാത്രമല്ല, അനുശ്രവിരു താൻ നേരിയ എല്ലാ ലാളിക സന്പര്ത്തുക്കെല്ലിൽ നിന്നു്. ആ മനുഷ്യൻ അകരപ്പെടുകയും ചെണ്ണു എന്നും ശ്രദ്ധിക്കുമ്പോൾ എല്ലാം നഷ്ടപ്പെടുന്നു. മരണാന്തരം മരിക്കുമ്പോൾ തന്റെ സന്പര്ത്തുക്കളിൽനിന്നു് തന്റെ ജീവിതത്തിലെൽ്ലോ മുഖം, ഏന്നു പിമ്പാരിച്ചിരുന്ന ഒരു മനുഷ്യൻറെ ഉപമ കർത്താവു് തന്റെ ശിമ്പു നുംമരേംഡു് ദരിക്കൽ പറയുകയുണ്ടായി (ലുഡ്രോസ് 12:16-21). തന്റെ വിളവു് കൂട്ടിവെച്ചും സ്വീമലം പോരു എന്നു വിചാരിച്ചു കളിപ്പുക്കു ചെരുക്കിച്ചു് വലിയുന്നു കുറിക്കുമ്പോൾ സ്വാദം ചാറിത്തിച്ചിരുന്ന ആ മനുഷ്യൻറെ ജീവിത സകലവും ഇപകാരംയിരുന്നു— ‘നിന്നക്കു’ എറിയ ആശങ്കകളാകു് മതിയായ അനവധി വസ്തുവുക സ്വരൂപിച്ചപ്പെട്ടിരുന്നു; ആശ്രസിക്കി തിന്നുന്നു, കൃടിക്കു, ആ നീറിക്കുകു.... വെദപ്രത്യേകം അവന്നുടെ മുഖം ഇം നംത്രിയിൽ നീ നേരി പ്രാണന്തര നിന്നോടു് ഫോടിക്കു. പിന്നെ നീ ഒരുക്കിവെച്ചതു ആദിക്കുകു എന്നു് ഹാശ്ച. ഓദവിഹയമായി സന്പര്ത്താക്കാത തന്നിക്കു തന്നെ നീകു വേദപ്പീശവുപെന്നിൽ കാരും ഇങ്ങു ഇങ്ങനെ

ഈ ഉപമയിലെ കാര്യങ്ങളും സ്വത്തേയോ സത്യമാണു്. എത്രമാത്രം സന്പര്ത്തുക്കു നേരിട്ടിയാലും, ലോക മഹത്തടം കൈപ്പശ്രമാക്കിയിരുന്നാലും, ഒദവം, നമ്മുടെ ജീവൻ അവശ്യപ്പെടുവോരു ഇം വസ്തു ആജിക്കാനു് നന്നു സഹായിക്കുവാൻ കഴിയുകയില്ല. എല്ലാം ഇം പ്രാക്കണ്ണിൽ ഉപേക്ഷിച്ചു് നീ, പോകേണ്ടപരാശം, ശ്രീ ദരിക്കൽ

பதின்று “ஒன்று மங்கூச்சும் ஸஸ்திலோகவர்பு ஸாக்ரியாதூ. நென்ற ஜீவனை எஷ் குடும்பத்திலை அவ்யா” என்று வேலைஊா? அல்ல, தீவிரி ஜீவனை பிள்ளைகளைவர்கள் மங்கூச்சும் ஒன்று மிழுவிட வீக்காக ஏன்று? மன்று 16:26.

ஆறுயாதிரை ஓய் லோகத்திலை அாறியூ. நீதியுமாய், ஈதை மாய் ஸாந்தாம் ஸபைகூபார் கடியூக்கியீப். குயவன் யமாதிர்ம மாய் ஸாந்தாம் ஸாந்தார்—அது புகாக்’டி தீவிரி அந்து மைவினர் கரை கூற வீதியின் வேலையுமாயை ஒல் ஷபுமித்திண் நிலனிர்த்தி நிதை ஜீவன் ஸ்வகங்கியிற்கு நீரிடாக்கிஸ்வாலனை... ஹபக்காா தீவிரி ஜீவனைக்குப்பிடு நிஶ்சயமுக்கு மங்கூச்சுன் ஏல்லா பேரிக்குப் பொரை சாபா பருஷலையும் விசைக்கறையும் தைளை வெறுக்குயும் புதுயூண்டு. தைன் ஜீவிக்குள்ளாக்கிலை உடல்தெவா அது புகக்’டி யூனை மனபு:ஸி ஸென்று... வெவைதுறியையும் நீயக்கிண்ணக்கு புதுயூண்டு நீரிடாக்கிஸ்வாலனை வேலையை கீழ்க்கண்ட ஏழாக்காத நீரிடாக்கிஸ்வாலனை நீரிடாக்கிஸ்வாலனை.

இப்பும், தீவிரி பாவம் கூப்பியீப் லைக்கூக்குயும், கெவிவன்றைக் (கீஸ்’டி, மஹாந்திரம்), நீதிகாரிக்கூட்டுக்குயும் பொன்னை ஹா புகக்’டி கெவைதிருப்புகாங்குப்பு குயே ஜீவிதமான்னிலையும் நீயக்குக். ஒதுக்கும் கீழ்க்கண்ட பொருள்களுடைய சம்பந்தமாக அங்கு நிறைவேணும் நீரிடாக்கிஸ்வாலனை மங்கூச்சுமிழும் ஜீவிக்குமையீப் லைக்கூக்குயும் ஸமயமாக எவுமிழுமுதல் ஜீவிக்கூரை மங்கூச்சும்கூலையை கைவை குடுக்கினிய ஸுபா ரின்றால்தான்—கால்தாவலய யேசு(கிஸ்’டி, கொவம் ஏல்லா மங்கூச்சு என்றும் ஸபைக்கூக்குயும்... எல்லாபெரையும் தீவிரி புதுதெரை கூடி நக்’ப்பிக்கூவான் கீஞ்சமிக்குக்குயும் புதுயூண்டு (யோஹான் 3:16). எல்லா மங்கூச்சுரீா. தைங்குடுள் பாபுதீவிரை நீராகி ஸிபரில்லூராஜ்ஞானி, பகாஜிக்காலுனினிரௌ மகன்: கெவைப்பு அலு காலத்தில்லை. அதுதான் பாபு என்று மற்றும் காலத்தில்லை. அது இடல்செல்லத்தொடுக்குடியைன் கோக்குத்தை நீரிடாக்கு பாபுபுதை கீர்த்தி, கெவைத்தை பரிமாருதயை கீர்த்தி, கைவையை யேசு(கிஸ்’டி) பின் கீஞ்சப்புதை, கீமியை பெருமையை கீஞ்சப்புதை. கெவை நீர்ச்சயிக்குப்புக்கு கீஸ்’டி, நமுக்கொயை கூப்புமங்கூபீக்குப்புக்குயும், நமுக்கொயை பொப்புக்கொயை பெலைப்புதை கீஸ்’டி, நமுக்கொயை பெலைப்புதை கீஸ்’டி, நீரிடாக்குப்புதை, நமுக்கொயை பெலைப்புதை கீஸ்’டி, நீரிடாக்குப்புதை, நமுக்கொயை பெலைப்புதை, நமுக்கொயை பெலைப்புதை.

கீஸ்’டுபிக்கிரி அது மாளிதாத மங்கூச்சுரக்கு கெவைதோா” நீதிக்கரணம் பெரிப்பை, நமக்கு பாபுதைக்கிரி தீக்குப் பாபுதை கொயை (கிஸ்’டி, ஏதிரிச்சுதான்திரினம் நா. எபதுதைக்குண்டு. கீஸ்’டி, நீரிடாக்குப்புதை, எளுக்குப்புதை, நமுக்கொயைப்பிரிவுக்குப்பு... ஹதைநி, ந்தைநி.

കൂടാതെ, ഇരുക്കിസൗത്രവിൽ വിശ്വസിച്ച് നന്ദന പോലെ
ജീവിതത്തെക്കുറിച്ച് മാനസാന്തരപ്പുട്, (കിസ്തു കലപിച്ചതു)
പോലെ സൗണ്ടമേഴ്സൈക്കേഴ്സിൽ ഒരു മനുഷ്യനും (കിസ്തുവുമായി
ഒരു യമുള്ള അനുബന്ധത്തിലേപ്പെയ്‌ക്കും കടന്നു വരുമ്പോൾ സാധ്യമില്ലോ).

അങ്ങനെ കിസ്തുവിശ്വാസംപൂർഖരും, പുതിയ ജീവിതത്തിൽ
അഭ്യർത്ഥനമായ സംഭാഷണവും സമാധാനവും ഒരു പുക്കത്തിൽ പുണി
കുന്നു...തന്നെത്രും പാപങ്ങളിൽ നിന്നും ഫറ്റിയ മൊപ്പനമാണു് ആ
പിൽ സംഭാഷണത്തിനും അടിസ്ഥാനമായ സ്വത്തും, ഇരു പോക്കം ഡിക്ക്
വെഭ്യുത്തിനേരക്കും, അരിതുമായി ജീവിപ്പക്കുന്നതിനു് ആഫർത്തുമും (കി
സ്തുവന്നു) എല്ലപ്പോലും. രഘുകമ്മളവന്നായിരുണ്ടു്... ഇരു പോക്കത്തിലെ
കൂടു ധന്വന്തരുകളും ആ പ്രത്യോഗം, സ്വദയീനിക്കുവാൻ കഴിയുക
യില്ല.

നിങ്ങൾ ധന്വന്തരുകളും മന്ത്രിക്കുമ്പോൾ ജീവിതമാത്രം പിഡിക്കുന്നും
നേരിയിട്ടുണ്ട് എന്നതും....നിങ്ങളും. വെഭ്യുത്തുമായുള്ള ബന്ധിയണ്ണ
ക്കിന്റെ അളവു കൊണ്ട് അക്കുന്നിലു് എന്നെന്നും, മാനസപിഠി രാഹ്യം
നിന്റെ “പ്രേക്ഷനത്തുന്മുഖം പോക്കത്തിലുള്ളതിനെയു് സുന്നോട്ടിലെ
തു്. നുഡിപഞ്ച പ്രേക്ഷനതെ സുന്നോട്ടിക്കുന്നുവാൻകിൽ അവന്തിൽ പറിത്ത
ഡിക്കിന്റെ സുന്നോട്ടിലുള്ള ജീവമോഹം, കണ്ണോമോഹം, ജീവന്നോമോഹം
(പ്രതിപഠം ഇങ്ങനെ പോക്കത്തിലുള്ളതിൽ എല്ലാം “പ്രതിവാൽ നിന്നും,
പ്രേക്ഷകത്തിൽ നിന്നുംതെ ആക്കന്നു. പോക്കവും ആതിരെറിം ക്രിയവിശുദ്ധി
ക്കുണ്ടുപോകുന്നും വെഭ്യുത്തുമായുള്ളതും, ഇരിക്കു
ന്നു്. 1 ഫ്രാഹിണാൻ 2:15-17’ എന്നുണ്ട് അട്ടാളം പ്രതിവാൽ
പ്രതിയ സുവർണ്ണതെ; നാഞ്ചിയായി വെഭ്യുത്തിനോക്കും. ജീവിക്കു
വാൻ കഴിയുക എന്ന നിന്നും ഗ്രഹം നാശം ചെയ്തതുമാണു് ആശാ പോക
നേരംകെംപും നശിച്ചുപോക്കുമ്പോൾ നിന്നെല്ലാം നിന്നും... ആശാ
കുംകയില്ല എന്നു് എന്നിങ്ങ്കുംപുണ്ട്. ഏന്തെ കുംകയാണ്

ജീവിതത്തിനു അമാർത്തമായ സംഭാഷണം, നല്കുവാൻ കഴി
യുന്ന അനുബന്ധത്തിലേപ്പെയ്‌ക്കും—വെഭ്യുത്തുമായുള്ള ബന്ധിയണ്ണത്തിലുണ്ട്—
കടന്നുവരുവാൻ നിങ്ങളുക്കു് കഴിയുന്ന എന്നു് അശാങ്കുന്നും;

ജീവിതത്തിനു അമാർത്തമായ സംഭാഷണം, നല്കുവാൻ കഴിയും
യോഗം എന്നതു കഴിമാറപ്പോയാണല്ലോ. മിശ്രജീവനും വാദപരമായ
വാദപരമായ കാര്യങ്ങളും പുറപ്പെട്ടതുത്തിനെറി ആംവേം കൂടി

കലാനുകരണവുന്ന ഒരു അവസ്ഥയാണിതു്. പ്രത്യോഗിക്കയും,
കലാനുകരണവുന്ന ഒരു അവസ്ഥയാണിതു്. പ്രത്യോഗിക്കയും,

യുവത്രവും രഭവവും

സ്വീയയർലഡി ഡോവിസ്ക്സ്

ശ്രദ്ധിക്കുന്ന ഒരു അവസ്ഥയാണിതു്. അതുകൊണ്ട് കാര്യപരമായ
യോഗം എന്നതു കഴിമാറപ്പോയാണല്ലോ. മിശ്രജീവനും വാദപരമായ
വാദപരമായ കാര്യങ്ങളും പുറപ്പെട്ടതുത്തിനെറി ആംവേം കൂടി

உத்திரவுமின்சிலியை, போன்றிழூரினியை, உத்தோணமங்கள் ஆகு
வந்து.

உலோப பஸு துக்காடு வெற்று: அ. மன்றஷ்யான்தெய்: அப்புச்சுட்டுவு என்றை
மாண்: ஸதிகமாய பிழுதுகவே, பொன்றிழூர், உள்ளிழூர், ஏற்பால
வெற்று: மன்றஷ்யான்தெய் எல்லை கால்வெற்று: அம்முடு ஜிவிட
நீலுடுகெய்: ஸரீன்தெழுடுகெய்: வெவ்வென்ற மாதாட்டுடுத்துமை
ஏரா: உத்தேவேண்ணகருக்கூடியளை: வெவ்வை: ஹை எருமூட்டுவன்வெல்லை
ஏவுக்கியது: உத்தகைமுறு அப்புவால்சன்னாடு பின்னலை: அப்புஞ்சூ
திரியோம் அப்புவால்சூரை: கால்தெய்வால்லற்று: பின்னலையை: ஆகுவ
நூர்: படியஞ்சூ: ஆகுஞ்சூன்னெனி: உத்தேவை: மாஸுஞ்சூலாகுவைன்
கால்தெய்வால்சனி: ஆகுப்புரை: எல்லையை: அகை பேரிழூருமை: கால்தெய்
ஏவுக்கெய்: வெற்றுக்கெய்: வெற்றுப்பக்கம்: எல்லையை: போகுந் ஜயைக,
உத்தகை, எபுவெண்ணலையி: அல்லன்று திரியிழூர்.

அங்கென்ற ஆகுப்புரை: (ஆகுவால்சூ: ஆகுவதிக்கூடு: வெவ்வென்றையின் அரி
என் படியெல்லை அகையூ: கால்தெய்வால்சனி: எல்லை: ஆகுப்பு
திரியைக் கூடுக்கெய்வால்சனி: வெற்றுக்கெய்வால்சனி: அப்புவால்சனி:
ஏரா: பின்னலையையெனி: அப்புவால்சனி: மாதாட்டித்தெய்வால்சனி: எல்லை
(தீவின்தெய்வால்சனி: அல்லை: பின்னலையையெனி: பின்னலை: கால்தெய்வால்சனி:
தீப்புத்தமிய, (திரியஞ்சூநென்னாடு,) எதுமிருந்துவான்வெல்லைடு: கூடு
ஏல்லை: கால்தெய்வால்சனி: (கால்தெய்வாரூ: ஹை: கால்வாய்வால்சனி: எல்லைக்கெய்:
அகுவதிக்கூடு: வெற்றுப்பெற்று: எல்லை வெற்றுக்கெய்வால்சனைகளைத்தீர்கள்
கால்தெய்வால்சு: வெவ்வென்றையின்: எல்லை: அத்திற்பெற்று: எல்லை... எபுவெண்ணலையை: அது
விட என்று: அதுக்கெய்வால்சனி: அதுக்கெய்வால்சனி: அதுக்கெய்வால்சனி: அதுக்கெய்வால்சனி:
அவர்களுடும்: அரிவை: உமிமித்தமாளி: பொய: வெனவர்க்கு: பிர்தி
கால்தெய்வால்சனி: கால்வாய்வால்சனி: கால்வாய்வால்சனி: அப்புர் காரை
தூநூர்: ஆகுவெலையை: வெற்றுப்பெற்றுக்கெய்வால்சனி: உல்பாய்வதனை: என்னு: அதுய
திரியை: வெவ்வை: வெற்று: மீதியாளி: என்னு: விஶப்புக்கெய்வால்சனி:
கால்வாய்வால்சனி: விஶப்புக்கெய்வால்சனி: மினகெடுநையை: எவ்வென்றையை:
வெவ்வென்ற அ. அ. பைகரிப்பான் அவர்கள் ஜயைக: உத்தகை ஜிவிட.
உத்தோணமங்களை வரிவிட்டு: வெற்றுப்பெற்றுக்கெய்வால்சனி: அதுக்கெய்வால்சனி:

ஸ்ரீமுகலூயையில்லையோ: என்று மாதுப்பின்சுக்களை குள்ளநூன்சுக்களை
க்கு வெவ்வென்றஞ்சூரிப்புடை அரிவை: எல்லைக்களி: எதுகளின் முக்கூர் செல்ல

അയ്മുള്ളവരായി ബിൽക്കാറുംനും ഒരുപയോഗം സുകാലത്തിനെംബു...സൃഷ്ടിയും എന്നും ഒരുപയോഗമാണും എന്നും സുപ്പേശം കുടംതെ മനസ്സിലുംശരശ്രമവാൻ അനേകം ഒരുവിധുകൾ ഇന്ന് പ്രദേശം ചാറും ചരിത്രപരവും, ശാസ്ത്രപരവുമായ പല കണക്കിട്ടുന്ന ഒഴിവും ഒരുപയോഗത്തിൽനിന്ന് സത്യസന്ദര്ഭതയെ ഉല്പ്പിച്ചുകൊണ്ടിരിക്കുന്നു. അതുകൊണ്ട് അതുകൊണ്ട് അതുകൊണ്ട് അതുകൊണ്ട് അതുകൊണ്ട് അതുകൊണ്ട് അതുകൊണ്ട്

തിരുമാമെഴുപ്പിനിനെ തിരുവൈഴ്വുത്തമ്മുക്കുവിള്ളു; അവിലുള്ളവനു കല്പ്പാൻ അവശ്വരി മുന്നാശീരിയും, മഹത്വവും അഖാഖരിച്ചു എന്നു വഹിന്തിൽ നിന്നും വായിക്കുന്നു. അടിസ്ഥാനം ശരിയോയി തിരിയി അന്നിരിക്കിണ്ടപ്പട്ടിനാൽ തിരുമാമെഴുപ്പിനു ആവാഹായി തിരിന്നപ്പോൾ ഒരുപയോഗത്തിനു കൊള്ളാവുന്നവനായി; ഒരുപയോഗം ഉപയോഗം.

യുവാക്കളും യുവതികളും ഒരുപയോഗം (പകാരം ജീവിതം നയിക്കുവാൻ ശ്രമിക്കുമെങ്കിൽ ജീവിതത്തിനീറയും, ജീവത്തിനീറയും എല്ലാം പരീക്ഷാജ്ഞാനങ്ങളും എതിർത്തുറിപ്പം എന്നും, വിജയം നേട്ടുവരുന്നും അവശ്വരിക്കു കഴിയുന്നും യുവതാന്തര ആക്കുചുരിക്കലാണെന്നും അവിക്കുവാൻ ഒരുപയോഗം മാത്രമേ ആശങ്കയും സംശയിക്കുകയുള്ളൂ. യുവാക്കളോയി നാം പെറും ഔന്തിക കാര്യങ്ങളുകുറിച്ചു മാത്രം ചിത്രിച്ചും സമയം നഷ്ടപ്പെടുത്താതെ, ഒരുപയോഗം നമേം സ്വഭാവിച്ച തന്നു....നാമ്പാട്ടു അരുളും പ്രവൃത്തിയിൽ അഭ്യരിഞ്ഞും എന്നും മനസ്സിലാക്കണം. ആതുമീയ കാര്യങ്ങളാണെന്നും നന്നും ഉണ്ടായും, ശക്തിയും, ശ്രദ്ധാനന്തരവും ഉപയോഗപ്പെടുത്തണമെന്നാണും ഒരുപയോഗം അശ്വരിക്കുന്നതും. ഒരുപയോഗത്തെ അമാധാരായി പഠിക്കുന്നതിനും യുവതിപ്പാഠം പ്രോഫെഷണൽ സഹായകന്നിംഡ മണിക്കൂറും പ്രാക്ക്രിയിൽ യുവതാന്തരം ചിഹ്നകരിക്കുവെൻ കഴിയുന്നതുണ്ടെങ്കിൽ അതുകും ആരുളോ തുണ്ടും. പക്ഷേ യുവാക്കളുടെക്കുറ്റം യുവതികളുടെക്കുറ്റം ജീവിതത്തിൽ, അതോ യതു ആത്മാക്കലെ കൈയ്ക്കിക്കുവെൻ തുണ്ടും ഫേരക്കണ്ണിലെ ഒരു വന്നുതു പിന്നും അഴിയുകയില്ല. അതുകൊണ്ട് "അഭ്യരിഞ്ഞും അഭ്യരിഞ്ഞും അഭ്യരിഞ്ഞും" എന്നും അഭ്യരിഞ്ഞും

ഒരുപയോഗം എല്ലാം നേരുപ്പുരും കടക്കപ്പട്ടിരിക്കുന്നും ആണും യുവതാന്തരിൽ നാം മനസ്സിലാക്കുന്നതിനും...നാം ഭാഗ്യങ്ങൾ മാർക്ക!

ഒരുപയോഗം പഠിക്കുന്നതിനും, ഒരുപയോഗത്തെ അറിയുന്നതിനും, ഒരുപയോഗത്തിനെ ജീവിക്കുന്നതിനും വേണ്ടിയുവാക്കളും യുവതികളും വിശ്വാസം നാം നമ്മുടെ ഒരുപയോഗത്തെ പകാരം ആശ്വാസമാണും കഴിയുന്നും എന്നും മാത്രമേ ആശ്വാസം ആണും ജീവിതം അഞ്ചെരിക്കും (പയ്യോജനങ്ങളുടെ പ്രവൃത്തിയാണും അഞ്ചെരിക്കും) അഞ്ചെരിക്കും വിശ്വാസം നാം നമ്മുടെ പ്രവൃത്തിയാണും അഞ്ചെരിക്കും. പശ്ചാദ്ധാരിക്കുന്നതും അഞ്ചെരിക്കുന്നതും അഞ്ചെരിക്കുന്നതും അഞ്ചെരിക്കുന്നതും

நகன் அத்தமிழலை புரோப்டுவிகேளவரு. அதன் எடுப் பாக் காலம் (பாரவூசியில்லை) மற்றும்? (மற்றும் 5:16, 18, 22, ரோம் 8:4-6 ஆகை வீரங்கள், செய்வதை வாய்க்கூடுக).

அது அதைகிடைத் தாதுமீயத் தெரு. அது வீரங்கள் கொடுமை நிலையிலை என்பது ஏனால் புக்குத் தாதுபொருமையாக அதுமீயத் தெருமைக்கூடிலும், ஒருவார்த்தை ஜிவிதத்திலும், ஸ்ரீவாரத்திலும்மாண் வெல்லிருப்பதோதை.

அதுமீய பிரைக்லாட்டுக்கு ஜிவிதத்திலென்று விரியென்றீர் அப்போதிப்புற்றுமாய ஸம்ஹிதாமான் ஶரியாய அதுமீய ஜிவிதத்தை என்ற அடிஸூழ்மான். கரு புக்குத் தாதுமீயதென்ற பிரையேக்கு கூடுதல்வங்கு. அதுமையென்கொல் நீயத்தைக்கொடுக்கு. அதுமையின்றீர் மூலதை புரோப்டுவிகேளுவதுமானாகித் கீஸுதூபிகூர்வதோ யூ., ஸ்ரீக்ருஷ்ணவர்த்தனை கருக்கும்போதுமான் போன்றுமேல்தெருதை அங்கே அமோசிஸ் மீநாட்டுக்குக்கூடு. அவன் தயார்த்தியமாய ஸுப்ரைண்டிக்கூட்டுக்கு ஸெவிகேஷன்வசூல்தான்தை. முயன்றுமான்தை அதுமீய ஜிவிதம் நீயிக்கூர்வதை முன்னாய்க்குதல்வருதலாகவருதலாகவருதலாகவருதல் வருதல் அதுவரைக்கூடுகூறித்து வோசுக்குதல்வராதிரிக்கூடுதல் கூடுதல் அவர்க்காலை ஏத்து ஸமயத்தை ஸஹாயிக்குவதாக கருக்கூடுதல்வர்த்த வையிரிசூடு.

யார்க்கூவீசினரிலைக்குக்கூட்டுதலை செல்யெய்யுமான்— பிரையோத கெவுக்குத்தை கீழ்க்கண்ட கூர்மூக்குத் தீர்மூலத்தை கேட்கிறேன் அங்கையையு, வீரயாம்பென்று. அவர்கள் ஸகங்களில் செந்து கூக்காது. லேக்கந்தல்லுத்து கூக்க. கால்தாங்கு தன்னால் கூக்கு கூக்குதல்வர்த்தை. அதுகுறைஞ்சு அதேநான் 1:27.

இப்புவெல்லத்திலென் ஜிவிகேளுத் தாதுகூடுதை மற்றுமான்தை கீர்த்தியில் இப்பு பிரையீகாலை துறிக்கூர்ந்துபோல்தெருத்தன... பாபானால்வரு. துயாங்க தயாங்கு. நீரின்ற தூது கூடக் லேக்கந்தை கூத்துமாற்றுத் தாதுமீயர் அவருடை ஜிவிதத்தை லேக்கந்தை கூக்க. புரோஜ்த காலுடை வரை அவற் ஸெவிக்கூர்த்தை. உது ஸாப்யமுக்கூர்தை கரிகலை. அவருடை ரைக்கி சுக்கிதியைப்போல், முறைக்கூலம் கூலி ஏற்கும்போக்குத் தான்னோ. கருவுக் கீஸுதூபிலென் வஷன் கேடு அடுக்குறிச்சு. கீஸுதூபிகே விரிசுக்கூக்கு. அடுக்குறிச்சுத்தைத் ஸுதான் மேற்கூக்கு. செய்யுவேங்க வெவேத்தை என்றை அதுமைவு (கீஸுதூபிலென் அதுமைவு) அது புக்குதீயிலைக்கூர்த்தை பிரையீகையை... அதுமீய ஜிவிதம் நீயிக்கூர்த்தைக்கு (கீஸுதூபிகே அதுமைவு). அது புக்குதீயை ஸ்ரீகாலைக்கூர்த்தை (போதுமானிக்கு 2:38, 5:32, ரோம் 8:9).

(கீஸுதூபிலென் அதுமைவு லட்சிமாதை கரு மநுஷர்க்கு. தமான்மையை அதுமைவு ஜிவிதம் நீயிக்கூர்த்தை கூதியுக்குமீது கூறு,

କୌଣସି ପାଇଲୁଛନ୍ତି ଏହି ଅନୁଭବରେ, ଆଜ୍ଞାଯାଇବା ଅବଶୀଳନରେ
କୌଣସି ପାଇଲୁଛନ୍ତି ଏହି ଅନୁଭବରେ, ଆଜ୍ଞାଯାଇବା ଅବଶୀଳନରେ
କୌଣସି ପାଇଲୁଛନ୍ତି ଏହି ଅନୁଭବରେ, ଆଜ୍ଞାଯାଇବା ଅବଶୀଳନରେ
କୌଣସି ପାଇଲୁଛନ୍ତି ଏହି ଅନୁଭବରେ, ଆଜ୍ଞାଯାଇବା ଅବଶୀଳନରେ

வீக்குஞ் சூக்கிட்ட வைத்தின் பிறவுவிடென் ஸ்ரீமா.. ஹப். 1 யோ
பிரா 10:15 " மேற்கண்ணே உபாகாரமுடித விவாதமேல்பா.. ஜஸ்மேஹ் "
குளிமேஹ், ஜீவநாயகின்றவுட்டதால் அனாப்ரதிக்கியில் உலகைதான்.
நப் தாக்குமியைப்பதையுடையானால் அனு.. கந்தை வாட்டிலுண்டத்
நாலுப் பா.. ஹவிசெ நினைவுபோக்குவேற்றானா, கெள்ளு ஹோக்குப்பு
நாக்ஷியைத்தாதினால்பூது ஹா குழியிலேயு.., நூற்று ஜீவிதத்திலே
யூ வா"த்துக்கலைதாட்டுத் தமூர்க் கா"பத்துக்" வஜர் (ஸ"யதைக்
கூடியதாயிரிகளை.., குழியிலை ரூ வர்ஸ"துப்பிள்ளங்கா" எா.. அதிகம்
பூதுப் போக்குதாடு, வால்லோவினிம் தாக்கீது" (ஸ"யிக்குக்" உ
எல்லாரு.. உடப்புவாயு.. உள்ளதில் நதி நெடுங் நா.. பிசாரிகை.. யாக
ந"மார் தாக்குவான் அதிகவில்லையாவல் பரிக்காலியு.. கள்ளியிலு..
கூட்டுஞ்சூக்கயு.. நாக்குப்புவார் நால்வாடுத் துணிவேற்குமினர்
ஹவருந மாயையு.. சேஷங்கரிப்புமாய் ஹப், ஹோவின்சாக்கு.. ஹாய்
யித்திருக்கயு.. சென்றுஞ் செப்புமாக.. நாக்கு விய வோஷத்தினு.. ம
லம்போ... (1 தின்மே 6:6-10) !!

ஹ.. லோகத்தினில் பிரதியு.. யாக்கத்திக்கிர வாய்வனயு.. வாய்வப்
படு.. நக்கிட அமார்த்தமாய் நிதியில் செந்துமிகுதினு.. ஸ்ரீவாயு
ஷ்டாப்பிக்குந்தினு.. கார்த்தியத்துஞ்சூகு மந்தியி 13:22,
பக்கிலூ"துபாடுக்குலைய நம்புக் பால்வு.. பார்ஹ"தாஸ்வப்பக்குஞ்சூ
ஸ்ரீபிலூபிலர் 3:20, சூத்தினாத் நம்புக் கார்ஹார்வாலு.., சுகாங்கு
ஞ்சூ.. நிதுமாய், ஸ்ரீர"ஹ"யமாய் கார்வாலு பாத்திரிகளை.. ஞ்சூ
அப்புக்குலப், உயாந்திலுப்பத்து தெர் பிரதிப்பின் ஸ்ரீராண்" நாக்கு
டு.. குல"ப்பிசைப்பட்டினுடையு.. கொல்பாஸு"ரீத் 3:2).
வோக்குத்தினில் பிரதித்தியானுசே ஸ்ரீர"ஹ"ய" யாத்திய"க்கு" (த்திஸ்
ந.. வருத்துஞ்சூ.

3:16 தெவ பிழிராமி புவாதவருமாயுடுத் தாமரீய ஸ்ரீவாய..
ந"யன்கை நம்புக் கப்ர"ஹ"ய" யாத்திய, ஸ்ரீ.. பெற்று..

நம்புக் கீவித்தினில் நாதுஞ்சூது.. பாத்திர் முந்புத்தனை
வெப்பிப்பாத்தின் நம்புக்கு.. வெப்பாத்துத்தியிடப்பூதுமாய் ரூ வா
க்குஞ்சூ.. சூரியங்களதான் ஸ்ரீவார்.. கெட்டுபோக்குஞ்சூ.. 1. கெள்ளி
ந்து 15:33" - நாக்குஞ்சூ..

தூப்புக்கை"மார்க்க ஏலோர்ச்சிரா.. ராக்காத்தவாழு.., வார்ப்பிக்
கூட.. வா"ஞ்சித் நான்காஞ்சிவாஞ்சூ.. வா"ஞ்சாஸு"நாலுர்.. ஹரிப்பிட்டினி
ந"துரிக்கான்பாக்குஞ்சூ.. மாஞ்சுப்பு, ஹாஞ்சுப்பிற் பெற்று.. வெப்பத்தினில்
வெப்பாத்திலுக் கெல்வப்பாத்திலிச்சுஞ்சூ.. (ஸ"த்தித்தாஞ்ச 1:1)
ஹ.. தூ தூ கீயியைப் கீவித்தினில் மாஞ்சுப்பு"கா"ஞ்சாலு.. மாஞ்சுது.. நா..
நாய்வான் கா"ஞ்சிப்பு எஞ்சு வாயை.. அங்குள்ளதைகின் நா.. வேல்கூ.. வா
க்குப்பாகேள்விவரு.. (1 கொரித்து 5:9-11 வாய்வாதிலேவாலோ)

பூகு ஷேஷ நம்புக்கு உரிமீடென்றது, அந்துத ஸுவர்த்துக்கல்லுக்கு ஈடு நமைக்கிடுவது விடுதிக்கூடியும், எஃதாறைக்கூடியும் வெறுக்குன. ஒரு பூச்சிகளை நன்றா திருநெங்குப்பூக்குன்று மதுளர் துபிதமானு. விழைக்கூடிய மாய நம்புக்கு அந்தமீடிய ஜீவினத்தின்று தடங்குக் கொல்லுகின்ற ஒரு நம்புக்கு ஜீவிட வகு நாசிக்குப்படுக்குறை.

4. அங்காஙதூஸுண்துலை வாணமல்லு, தாங்கங்கூடு நால் தீவிவாணங்கி
யிரிசெய்கினு; அஞ்சிபுஸுதலுவான் தாலைத்து நைநெங்கு இன்னு. ஸு
நாரிசெய்கினு; அங்குபுமா அப்பேசீக்கோயவன் செங்கு தீரிசுவியா
கட அஞ்சேறுதிசீலியும் வாபாவதிசீரியும் (கெந்துபிடிசுபு விடிசு
க்கீரிசெய்கினு; அவயாத் அங்கும், ஶள்ளு பூஷ்ண், பூஸ்ஸார்யா...
ஏக்கிவ உழவாக்குன்று. 1 திசொம் 6:4-5'

‘பூர்ணயிதிசெய்த நொய்த்தின் ஶள்ளு ஜெப்பிரிக்கூடு’³ எ
நாரிசுது ‘அந்த ஒலித்திரிசு’, 2 திசொம் 2:23 ஏக்கும், ‘அ⁴
ஞ்சேறுதிசீலாக்கி’, ‘மலைத்திரிசுவும், சுவாப்பிரிக்கூடும்,’ கலபாவும்
நூயிபுமாங்காத்தகையில்லத் வரவெபு, செலீன்துநிலீசு. இவ்விர
நூயிபுமாங்காத்தகையில்லத் வரவெபு, வுரித்தமாவுமல்லு (தீர்க்கார்பு 3:9); ஏக்கும்
பூபுரிசுவும் வெற்றுமிகுமல்லு (பூர்ணயித்தும் நீரையாளங்களில் அ⁵
ரியிசுபு, குறிசுதான்தும் வெற்றுமிகுமல்லு). இது செய்தினால் இல்லை.

நம்புக்கு வாஸ்பாஸு ஜீவிடின்னுக் கர்ஹுமிது கேவேஷ, வெறுக்குன் ஸு
ாவமங்கு ‘அந்தமீடிலூது தங்கங்கல்லு’, வாணமல்லு. கூடிஸுதிய
நூத்து, வாமூதிக்குரிமூன் அாடிஸுமாங்காதியிக்குமில் கொபி.
நூத்து கூடிஸுதுவிக்கூடுமல்லு. அவயங்கி ஸங்கைக்குரிசுபு. உதங்
கையூதுகூடிஸுதுவிக்கூடுமல்லு. அவயங்கி ஸங்கைக்குரிசுபு. உதங்
கையூதுகூடிஸுதுவிக்கூடுமல்லு. உதுபேரில்லானு நா. விடிசு

5. சாஷ்புபு. அகாக்காவுபு. நம்புக்கு நீர்க்கு நாக அகங்கி சிறிக்கு
அதங்கு. நீ. நீருஜீவாந் தீர்பாக்கூராத்தின்று, ‘கூகு’ந் எங்குகுன
தீர்க்கு. தக்காங்காவுபு நீரு கூர்வுமங்காது. வாடெந்தாவின்கூ
வாக்கூக்கு இண்ணெ வேவெப்புடுத்துக்குன்று. ‘ஏக்குவருது, தக்கின் தக்கின்
கூக்குணி தாஷ்ம் யரிசுபுக்கராவப்பின். தீக்குத் தீக்குக்கலோடு ஏதிதி
நிற்கு நீலக்குன்று; தாஷ்மயூதுநிர்வாணன் அந்த கருத்துக்குன்று. பூதிது
நூ 5:5’

நீராகங்காவுது மங்குபுரி செவிட்டித் தீர்க்குன்று. விடிசு
நூத்து ஜீவிடது. நீக்காங்காதித் தீர்க்கு. அது வருக்குதி பாராசு
ஏதுபு ஜீவிடது. காங்காதீ தீவேபு. வெருக்கூடு ஏதாங்கு. பூ
ஏதுக்குன்று. சாஷ்புமல்லது காங்காதீ தீவேபு. வெருக்கூடு ஏதாங்கு. பூ
அல்வான் ராஜாவு வேவெப்புடுத்தியது (ஸங்குஷபுரகுண்டா 6:16-17).

ஒவைதெட அருவாயிசூஷாஷ்வயி அங்காஙாதை வா பாரிசு

எலு, மனதைக் கட்டுக்கின்ற செவை காரணமாகவீ நிலவிடிய படிக்காதனான் செவேற்றுவதே நீதிகளிலேப்படுத்துகிற படிக்குத் தலைப்பாலை என்று அழைகின்றன. கீஸுத் தீர்பு ஏனென்று “அதையாத ஹூ ஶிஶுவிள்ளூபாலை தனை தனால் தாதுதூந்வென் ஸப்ரீஸ் ராஜதையில் ஏரியல்பு வலியுள்ளது குற்று. மற்றும் 18:4² என்று படிக்கும்போது நீதிகளிலேப்படுத்துகின்ற படிக்குத் தலைப்பாலை என்று அழைகின்றன.

நம்முடை கீஸுத் தீர்பு படிக்குத் தலைப்பாலை என்று அழைகின்ற நீதிகளிலேப்படுத்துகின்றன, அதையால்வீர், மற்புவீர் நம்மிட நீதிக்கு உக்கு என்று அழைகின்றன, செவை கூத்தில்லை நீத்தை ஜீவின்வீர் போல தமிழகம்.

6. ஶிஶுக்கல்லையி தனை ஹரிகாரை செவைப்படுத்தாத வழருந என்று உத்துப்பாடுகளையீ தீர்வான் நா. ஶ்ரீமதிகள்.

ஸப்ரீஸ் முறையிலேப்படுத்துகிற வாய் பலவுமாய என்று... ‘நிதிய ஜி யகங்குகூடுங்களிடிலே’ கவுன அத்திருத்தினாகிடு தனை பெற்றினி ஜின் (செல்வானால் 6:27), என்னால் செல்லு பெவோயிடியிது. பெற்றினிகளிலேப்படுத்த விழுவாஸ். நீரங்ஜிபீமரன் என்ற யாக்கோபு வார்மிப்புக்கவுனு (யாகோபஸ் 2:26) பொதுபே தனிக்கு ஸப்ரீஸ முல்ல மங்குஷ்யான் செவைத்தினங்கவேளி ஶகூஹ் காங்கிரேயான ஸத்துப வார்த்திகள் வெறுவுவாஸு. உத்துப்பாடுகளிலேப்படுத்தவாயிறிக்கூ. (தீர்வானஸ் 2:14)

அதுத் தமிழ் ஜீவிதத்திலென்ற பொல பாரிணங்கித மர்த்து நா. ஹ னாகு. நிலேக்காரை கட்டுத்தல் தீர்த்திலேகோ, ஹிது விஶராஸ்தை பேயேகோ வழருநிலைப்பகுதித அதுத் தமிழ் யாத்த வழிநீசு (பாதைஸமுகுது தாயிறிக்கூ. வெரும் ஶிஶுவுதயிருந்தால் முகோநகுதேங்குவான் (புயா ஸப்தங்காகு. பகைத வரும், பூாய பாதுத்தியாய விசுபாஸ ஜீவித முறைகளைகளை. நம்முடை முறையிலேப்படுத்துகின்ற படிக்குத் தலைப்பாலையீ பாரிஜ்ஞானத்திலைபு வழருவான் ’ (2 பாதைஸ் 3:18). என்னால் பாதைஸ் ஜீவிதமைப்படுத்துகிறது... அதனாலை நா. ரக்ஷ காயி வழருநு. (1 பாதைஸ் 2:22).

நிதிக்கல்லையி நம்முடை அதுத் மாபிடை கூக்கிவூன்திலைபுபரி பூாயாநாமுது மலோநாமுமிலே. ஹதிக்குவேளி நா. தாஸ் ஸங்க ஜில்லா. உலியாக்கோவியிறிக்கூநா. கூத்தாதை (கீஸுத் தீர்பு ஜீவிதமிலேப்படுகொள்ளு முகோநகு தனை நம்முடை அதுத் தமிழ் யாத்த தூக்கம்.)

കുറുവുന്നതിലെ സം

ବେଳିକାଳୀଙ୍କ ପାଦରୂପ ମୁଦ୍ରାରେ ଲାଗୁ ହେବାରେ ଆଶିଷ ଦେଇଲାମା

പുത്രിയനിയമത്തിൽ മുന്നു് തരത്തിലുള്ള അർധയനകൾ ക്രമിച്ചു്
വാൻ സ്വഭാവിക്കു്. എന്നാമത്തായി—അവിപ്പിലുംയുംയുള്ളില്ല ആരാധന
വിശ്വലോധനയു് പഴലേശ്വരം” എന്നെന്നുമുന്നും
സഹാത്തിൽ ആണെങ്കം “വിശ്വലോധനയു് കൊണ്ടുനിക്കുന്നതു്” ശ്രദ്ധയി
എം. തന്റെ ചുറ്റു് നിംബന്തു നിലു് കുന്ന തു് “വിശ്വലോധനയു് കു
ടേ” അവിടെയുള്ള ജനങ്ങളുടു് മുഹക്കരം ചുണ്ടാണു്. എന്നാൽ ചുപ്പ
റിനുടെ പുത്രി നിംബന്തു നിലു് കുന്ന തു് “വിശ്വലോധനയു് കു
ടേ” അവിടെയുള്ള ജനങ്ങളുടു് മുഹക്കരം ചുണ്ടാണു്.

மாயீ ஜிக்குரை மன்றம் 1579 தினம் 15 டிச்ரெம்பர் மங்கிழாரூ⁹ ஹத்திரத்திலும் அதாயநெயிலாள் முசுகிழிரிக்கூந்து¹⁰.

வெவ்வேப்பநப்பகார் அராயிக்கூந்தினு ஶஹ்கலை அவர் ஸ்பாய்மாயி தீர்த்த குழன்று, தாந்தான்றுமெடுயி வெவ்வேற்ற அராய்க்கூநு. வெவ்வெற வழித்தீமாயி அதாயிக்கூந் ஹத்தோவர் அவருடை ஹு பேவர்த்திக்குறி ஸ்பய் அவிமானிக்கு கூடி செய்யாக் கூடு¹¹.

முநாம்தெ அதாயநெயார்—ஸ்தாதுய ரீதியில் வெவ்வெற அதாயிக்கூந்வராள்¹², வெவ்வெற்றின் எத்து தாந்திலுமுத அதாயநெயா ஸ் பொங்கரையிக்குல்லெனு¹³—கிஸு¹⁴ தெரை வெழிப்பெட்டுத்து கயுஸாயி.... ஶஹ்யிக்கூந் ‘வெவப் அத்துமாய் கூக்கூநு; அவ்வின நாஸுக்கரிசையூநவர் அத்துமாயிலுப் பத்துதெய்க்கூநு. நமஸுக்கரிசை ஸ் யோவானாம் 4:24’ வெவப் அஃபீக்ரிக்கூந் எது அதாயநெயா ரீதி ஹது மாடுமாள்¹⁵. (கிஸு¹⁶விளை நாக்குக்குலுப்¹⁷, அஞ்சித்து தலாம் மாநாக்க கூலப்பண்ணுலுப் பத்து ஹது நாது தெயாய்வை¹⁸: தா உம்மேயாகு¹⁹, வெருயநெதாகு²⁰, வெவ்வேப்பந (பகாரமுது ஹு ஸ்து அதெயைக்கு²¹, வெய்யநெதாகு²², வெவ்வேப்பந (பகாரமுது ஹு ஸ்து அதெயைக்கு²³ வெவப் அதாயை²⁴ நாசிபெய்யிக்கூநீபு, பகு²⁵பே ஏன் தெயாய்வை²⁶ வெவப் அதாயை²⁷ நாசிபெய்யிக்கூநீபு²⁸ வெவப் அதாயை²⁹ வெவப் வெற அதாயை³⁰ நாசிபெய்யிக்கூநீபு³¹ வெவப் அதாயை³² வெவப் வெற அதாயை³³ அதாயை³⁴ காப்பெடுப்பாலு³⁵ ?

கிஸு³⁶தூவிவிளை ஸ்து முதை அதாயநெக்குறி ஹது ரீதியை ஸ் அந்தப்ரிக்கூந்து³⁷? கிஸு³⁸தூவிவிளை ஸ்து வெவ்வேப்பநப்பகார் முதும் (பூப்ரதிக்கூந்தினால் அன் யமாய (அரிவிலுடை) அதாய நயோ, மாநூப் அதாரங்கள் பூப்கர்ந்துத அதாயநெயா கெகலுப் பின்குருக்கயிலுப் பத்து வருக்காது: வெவ்வேப்பநநெய பின்குருப்பால் ஸ்துமது அதாயந மாநஸுப்பிளக்கயு³⁹ அங்கு ஸரிக்கூக்கயு⁴⁰ வெ ஆகு. புதிய நீயமதையின நா. (ஶஹ்யிக்கூநேபால கிஸு⁴¹ ஸ்து ஸ்துமா ஆகு⁴². பிலுப் கிஸு⁴³தூவிவிளை ஸ்து கூடிவாநிருநாலூபால (அதுப் பத்திரி விலை) கிஸு⁴⁴தூவிவிளை ஸ்து கூடிவாநிருநாலூபால (அதுப் பத்திரி விலை) பால் ஶமிக. 2 திலைம் 2:15; 2திலைமாம் 3:15⁴⁵. ஹு பின்பொயங் ஏழுப் கிஸு⁴⁶தூர்கிக்கூநு⁴⁷, வெய்க்கமாள்⁴⁸. பின்தேகு பூப் அதாயநக்காயி கூடி வருப்பேசு, வெவப் அதாயை மக்களுடுப் பத்து

1. பாரிக்கூந்தீராயி அவர் கூடிவாநிருநால் தீவெட்டையாஸ் ஸ்துபூப் முதன் திருப்பெசுந்துக்கால் மாநஸுப்பிளக்கூக்கயையிருக்கொண் கூிலுப் பல்லோஸ் திலைமாபெய்யைஸிகூடு பூப்பெய்யிலுபிக்கூந்து⁴⁹ ஶஹ்யிக்கூந் ‘ஸ்துபெந்தெய்க்கூநு அமாந்தீமாயி பின்பாக்கிலுப் கொள்கூடு வஜு ஜிலுப் பால் ஸ்துதியிலுடை வேலக்காலாயி வெவெற்றினு கொல்லாக்குநாப நாயி நிலப் பால் ஶமிக. 2 திலைம் 2:15; 2திலைமாம் 3:15⁵⁰. ஹு பின்பொயங் ஏழுப் கிஸு⁵¹தூர்கிக்கூநு⁵², வெய்க்கமாள்⁵³. பின்தேகு பூப் அதாயநக்காயி கூடி வருப்பேசு, வெவப் அதாயை மக்களுடுப் பத்து

அனிலபுக்கட்டங்களின்கூண் ரெயு ஸ்வரிதாஸீ¹ அதற்கொண் பேவுத்திக்கல
20:-7இ. பலுமோஸ் செலவெப்பங்காலத்தைக்கூரியீடு² ஸ்வரோவரவேலைகடு³
பேஸுங்கிழவுநாமதயி ரெவபெத்தியீவிளாயூ⁴ (குடாதெ பூபு
த்தைகல 2:42-உ. வாயிக்கூக்).

2. அதற்கொண்டு (பார்த்தமான ரெயு பேயான மூக்கமாயிருணூ.

அவ்விரு அப்பூர்ஸ்⁵தலைமாருட்டு⁶ உபாசஷ்டா⁷-கேத்தூ⁸ கூக்காயீ⁹ ம
அதற்கீடு¹⁰ அப்பு¹¹ குருக்கவையூ¹² தேவதினுமான கூஶியீடு¹³ போன்று¹⁴
பெரித்தைகல 2:42¹⁵ பெரித்தமாயிலபுக்கட்டு வெவே மக்கைகூ¹⁶ ஸ்வர்
ஸ்வரஸ்தாந்து¹⁷ பீராவீநோடு¹⁸ நடிஸ்வரிக்கூவுரா¹⁹ ஸாயிக்கூனூ²⁰

3. அதற்கொண்டு வேழயில் ஸ்தூதியித்தைக் கவெத்தைகாயி பார்த்த
கபத்தியவையிருக்காது¹ அது² மாவுபு³ நிருத்தவராயி ஸகீந்தநைத்தை⁴
லூ⁵ ஸ்தூதிக்கலூ⁶ அதற்குமீக ஹித்து⁷ லூ⁸ தக்கின் ஸபானரியீ⁹
நினைத்து¹⁰ வர்தயத்தை¹¹ கர்த்தாவுக்கு¹² பாஞ்சியீடு¹³ கீர்த்தநா¹⁴ வெயு¹⁵
தூ¹⁶ ஏமேஸ்வர 5:19¹⁷ (கொல்லெஸ்¹⁸ஸ்வர 3:16-உ.ஏ.பொயல் 13:15
குடி வாயிக்கூக்.) ஏனை¹⁹ வாயங் பாரியூ²⁰ கனா²¹ நூரைளியை²²
(கிஸு²³துயானிகல கூடியவர்களிருப்பால உபகாரனைத்தை²⁴ ஸஹாயம்
பூரதயான²⁵ வெவுத்தின்²⁶ ஸ்தூதி பாகியது²⁷ மீதயத்தை²⁸ நி²⁹
நா³⁰ அதற்கால்தமதையாக வெவுத்தை ஸ்தூதிக்கூந்தின³¹ உபகா³²
ரனை³³ எது³⁴ எது³⁵ எது³⁶ எது³⁷ எது³⁸ எது³⁹ எது⁴⁰ எது⁴¹ எது⁴² எது⁴³

4. கர்த்தங்மேஸ்யை¹ பகைகுக்கூந்தினான² கிஸு³துயானிக்கு⁴
கூடி வாயிருநைதூ⁵ பேவுத்தைகல 20:7, மறைநி 26:26—28, 1
கொரிக்கூ 11—10 அலையூய.—நான்⁶ வெளுத்தை நினை⁷ கர்த்தங்
மேஸ்யை⁸ பகைகுகைநைதின்கி அவஶக்த வருக⁹ தமங்கலபூக்கிரிக்கூ
நை¹⁰ அப்பு¹¹ நூருக்குயூ¹² கிஸு¹³துயானிக்கு¹⁴ மூரீ¹⁵தெத்தாடுகூலில் கூடு¹⁶
யு¹⁷ மயாக்கூ¹⁸, அது¹⁹ சாரீர நமுக்காயி நூருக்கூப்புத்தின்கி ஓர்மைய²⁰
காத்திர²¹ முதுகிறியூ²² அநை²³ வெத்தை²⁴ நீனை²⁵ நா²⁶ பாங் வெயு²⁷ நை²⁸
தூ²⁹; கிஸு³⁰துயானிக்கூ கை³¹தாநெந்தடுக்கு³² ஆப்காய³³மயாக்கூ³⁴, ஓர்மை
யு³⁵க்குத்தா³⁶ அநை³⁷ வெத்தை³⁸ கூடு³⁹ அநை⁴⁰ வெத்தை⁴¹ மையாக்கூ⁴²

ஆ¹ மூ² மூ³குத்தை⁴ கர்த்தங்வழு⁵ புருநைதூ⁶ வெ⁷ அவுன்கில்
மாண்வை⁸ பிஸ⁹தா¹⁰ அதற்கொண்டு¹¹ வெத்தை¹² அவுன்கில் பிஸ¹³தா¹⁴

11. வெவுத்தைகாயி-கைகுடுமூகுமிழு¹⁵ அதற்கொண்டு¹⁶ ரெயு வ
ரெம்யைருநை¹⁷ புலவெஸ்¹⁸ உதுகை¹⁹ ஸாபான²⁰யீ²¹ ஏஞ்சிது²² வெத்தை²³
மூ²⁴வை²⁵ மூ²⁶குமை²⁷ மூ²⁸குமை²⁹ உலகேகாதிதீகை³⁰ வெ³¹கை³²கை³³கை³⁴
உலகே³⁵ அநை³⁶பவுத்தை³⁷ கனா³⁸ சாங்கை³⁹ நினைத்தை⁴⁰ காரை⁴¹தை⁴²
நி⁴³கா⁴⁴க்கு⁴⁵ கூஶியூ⁴⁶தூ⁴⁷ மார்த்தீ⁴⁸ அவுன்கை⁴⁹ வெத்தை⁵⁰கைகாலை⁵¹.
1 கொங்கித்தை 16:2² குடாதெ 2 கொலையூர் 9:7³—உ. பாயிக்கூம
லேஃ.

“ആര്ത്ഥിക നൂറുംഒളികൾ” [കോസ്റ്റ്ട്രൂഗ് കഠം ആഴംപയ്ക്കുന്ന അവസ്ഥയിൽ മുൻപുമുണ്ടാക്കുന്നതു്] (ബൈബിളിലെ പ്രവചനത്തിലെ 20:7, 1 എക്കാർട്ടീനു് 16:2). ആരും താങ്കുമുണ്ടാക്കാൻ കൂദാശ ആവശ്യമാണെന്നും. (ബൈബിളിലെ പ്രവചനത്തിലെ 20:7, 1 എക്കാർട്ടീനു് 16:2). ആരും താങ്കുമുണ്ടാക്കാൻ കൂദാശ ആവശ്യമാണെന്നും.

“പിലർ ചെയ്യുന്നതുപോലെ നമ്മുടെ സാഡാധനങ്ങളും ഉപേക്ഷിക്കാതെ തമിൽ പ്രവേശിച്ചിപ്പിച്ചുകൊണ്ടു. അംഗീരാത്തിനും. സത്യപ്രവർത്തികരക്കും തത്സാഹം വരംധിപ്പിച്ചുവൻ ആഖ്യാനതു്. സൂക്ഷ്മാപിച്ചു കൊഞ്ചക. നാം ഓമാപീശവുന്നു എന്നു. അണ്ണും ദിവസവും ആഖികമയികമായി ചെയ്യേണ്ടതാകുന്നു. എംബുയർ 10:24-25”

അണ്ണും ഇരുന്ന് കുറിസ്ത്യാനിയും ആഴംപവർത്തതിരെന്തു ക്ലാ. ദിവസവും ചെവൈത്തെ ആരാധികമുന്നതിനും ഏകപ്പെട്ടിരിക്കുന്നതിനോടും. ഇപ്പോൾക്കു തന്റെ നമ്മുടെ കൂത്യുകളിൽ മുഴുങ്ങേണ്ടതു്

എപ്പോൾ മനുഷ്യർ ചെലവെത്തെ ആരാധികാണ്ണമുന്നും ദാദാം. വൈളിപ്പട്ടത്തി; ആ സ്ത്രിത്തതിൽനിന്നിനു, എന്തെങ്കിലും, എടക്കുന്നു മാറ്റുന്നതിനോ കൂട്ടിച്ചേർക്കുന്നതിനോ മനുഷ്യൻ ശ്രമിക്കുന്നതു്: ദാദാം ഏതുചെയ്യുവാൻ നമ്മുടു് അവഗ്രഹപ്പെട്ടിരിക്കുന്നവോ അതു നാം അനുസരിച്ചു മതിയാകു. ആ അനുസരണത്തിലൂഡു, ദാദാം പാഠിത നതിലും മാത്രമേ ദാദാം നമ്മുടെ ആരാധനകളിലും മഹത്പ്പെട്ടുകയും, സ്ത്രുതിക്കപ്പെട്ടുകളും കൊണ്ടു.

തിരുമാനം സ്ത്രീഒളുംനു്... “1 യോഹാനാൻ 3:9”

“1 യോഹാനാൻ 3:9”

ബോണി: വൈക്കം

“ദാദാം നിനു് ജനിച്ചവൻ. ആരും പാപം ചെയ്യുന്നില്ല; അവൻഡേ വിന്തെ അവനിൽ വസിക്കുന്നു; ദാദാം നിനു് ജനിച്ച തിനാൽ അവനു് പാപം ചെയ്യാൻ കഴിക്കുമില്ല. 1 യോഹാനാൻ 3:9”.

സ്ത്രീകൾക്കും അദ്ധ്യുദ്ധന്തലായ മോഹനാൻ താൻറെ ശ്രദ്ധന താണിൽ മിക്കപ്പോഴും പാപത്തെക്കുറിച്ചുപറ്റിക്കൊണ്ടിരിച്ചിട്ടുണ്ടോ. യോഹാനാൻഡേ താണാം ശ്രദ്ധനെക്കാശിലെ. ആകെയുള്ള 104 വാക്കുണ്ടിൽ 27 തവണു് പാപത്തെക്കുറിച്ചു; പാപമാർഗ്ഗിക്കുന്നു. പുലാ കോസ്റ്റ്ട്രൂഗ് ആഖികമാണ് 1 യോഹാനാൻ 3:9....ആധികമുന്നും നമ്മകു ചുറുക്കമായി അതിനെ മനസ്സിലാക്കുവാൻ ശ്രമിക്കാം.

பார்டு. எனவே வச்சில்லீட் அற்றத்தோணியில்பாரதத்தில் நினைவுகள் வரீஷ் பி (missing the mark) என்றால் குறிச்சு வழங்குதலைச் சொல்ல என்ற விவரமென்றிருக்குமென்று கூறுகிறேன்.

1 யோவீனால் 3:4—‘பாவம் செய்யுள்ளவர் என்பது அதைக்குப் பொறுத்து; பாவம் அதைக்கு தலை’.

1 யோவீனால் 5:17—‘ஏழ்த் தீர்த்தியே, பாவம் அதைக்குப் பொறுத்து மரளாற்றின்கூடுதலைச் சொல்ல உண்டு தான்கூ’.

யோவீனால் 5:17—‘நான் ம் செய்யுள்ளவரின்கூட்டு செய்யுள்ளதை வாய்க் கொடு அதை பாவம் தலை’.

இரண்டாம் 14:23—‘விஶவாஸத்தில் நினை’ உதவே வேகாத்ததெல்லாகை ஆகும் பாவமாது’.

அதைகிடைத் தொல்கூடு, அன்றிதி, நான் ம் செய்யுள்ளிருக்கிறேன், அவை ஸ்ரீஸங்கம் இவரையூால் பாவத்தில்லீட் நீரிழ்வுபூர்ணமாலோ’ என்று கிற ஸ்ரீஸ்ரீலங்குகூடு.

‘செய்யுள்ளது’ என்று விடகிறேன் கால்வாசை கூறிய “தாலுபு” செய்யுள்ள வால் கூறுப்பிடு கார்யங்களை செய்யுள்ளிருந்துமிருந்து அதை பாவமின்று (sin of commission and sin of omission). கெடுபுத்தில்லீட்டு ஜனித்துவம் அல்லது அல்லது செய்யுள்ளில் என்று யோவீனால் எழுதுப் போல எடுத்தால் அமாந்தமாத்தில் அற்றத் தமதைக்குமென்று? ‘செய்யுக்’ (commit), என்ற பெயாகி நூலோன்றாய் ஸ்ரீகிரித் பர்த்தமான காலத்திலோன் பூந்தொடிப்பிடுக்கூது....துக்கஞ்சியாயி நக்கஞ்சி எல் ஸ்ரீஸ்ரீ பிரேஸ்ரீமாண்யான் ரத்தமான காலத்திலே பிரேஸ்ரீ. அதையுத் தடிப்ப செய்யுக் என்ற ஸ்ரீஸ்ரீதேதாக்குட்டி, பாவத்தில் நினை’ விடுதிலிருக்குமென்ற அவர்கள்.

ஒவ்வொத்தில் ‘நினை’ ஜனித்துவம் பஶ்வாஜிவிதத்தில் கிடைக்கிற பார்டு, ‘பாவம் ஸ்ரீஸ்ரீவதேதாக்குட்டி’ ஜீவிக்குவூன்று கஷியுக்க்கிலு எழுங்கள் யோவீனால் வழகு “தமதைக்குளி”.

ஸ்ரீகிரு. ஜேசுயூத ஸ்ரீஸ்ரீயுதி தலை 1 யோவீனால் 3:9 ஸ்ரீகிரு. ஜேசுயூத ஸ்ரீஸ்ரீயுதி எனு வடகு “திறும் கூ” யோவீனால் எழுத திறும் கூத்து. மனஸ்ஸிலுமாக்குமென்றின் குடியூது, கெவப் பெப்பத்துப்பிரு ஏரிக்கூது. பாவம் செய்யுள்ளது ஜீவிதம் கூடிக்கூவால் கஷியு. எனவே (sinless perfection) யோவீனால் பார்டு “தவவீக்குமென்று”, தான்றி லேபோன் எழுதுதியிருக்குமென்று. ஜேசுயூத ஸ்ரீஸ்ரீயுதி எனு (1 யோவீ னால் 1:3) வழகு “தமலை”. குடுமை யோவீனால் அவர் செய்துகூடு.

ஷ்டான் பாப்னை எடுப்பதற்குகிணால் கீழ்மிகு நூல்கள் நெட்டு நூல்கள் அமைகின்றன என்று அமைகின்ற கண்ணுக்கூடுதலாக இருக்கிறது.

யோவானாவில் வாக்குக்கர ஶலோயைக்குக் “நமுக்கொப்பம் ஹஸ் என்று” நாம் பாய்க்கூடு ஏதுகின் நமைத்தனை வனைச்செய்கின்றார்கள்; நாம் நமைகின் ஹஸாதையாயி. நமைநூல் பாப்னைக்கு ஏதாரு பாய்க்கூடு ஏதுகின் அவைகள் நமோட் பாப்னைக்கு ஸக்கு அன்னிதியை. போக்கி நமை ஶலோயைக்கரிப்பான் தகவென்று. வீசெஸ் நீநை. நீதிமாங்கு. அது கூட்டு. நாம் பாப்பம் செய்திட்டில் என்று பாய்க்கூடுவெக்கின் அவை கை அங்குத்துவாதியாக்குகின்று. அவைவில் வகுக்காமல் நம்மின் ஹஸ்வத்திற்கிறை. 1 யோவானா 1:8-10”.

யோவானா பிசுவாஸிக்கலைக்காயி வேவாந் எடுத்தியதிலென்ற முறையூ உலோவேஶம் பாப்பம் செய்க்கூடுதன் நீநை. அவைகை தகவென்று கூட்டுத்துவாதே. நீநை பாப்பம் செய்யாதிரிப்பான் தோற் ஹஸ் “நீநைக்கொ” எடுத்துக்கூடு... 1 யோவானா 2:1.

வெவத்தின் நீநை ஜனித்துவன் களிக்கெலும் பாப்பம் செய்க்குதிலு ஏதுகின் வீட்டுக்கெரளே உயிர்களினால் ஹஸ்க்குறவைதூங் எடுத்து. 1 யோ வானா 8:9-த் தேவைகளினால் உடல்திறக்கூடுதன் “பாப்பத்தின்” அதிகம் யாறு, பாப்பாவுத்தின்கிளிம்புக் காலை அவைஸ் மானுக்குவித்துவான் (செய்வானா 8:34; வேற்கு 6:11-17) வரையெலு வோன்னா. மானி சுக்கு).

“பாப்பம் செய்யுமான் கடித்துக்குழுமில்”, என்று 1 யோவானா 8:19-த் தொன்று ப்ரயோகத்திலென் ஶரியாய் அந்தம், பாப்பம் செய்யுமான் கூடு பகுதிக்கூடுதல் கடிபிலிருதாம் ஹஸ். கடிக்கு மில (‘connect’) என்ற வர்களிலென் கடில் உபயோகணங்களும், ஸப்ளை ஸங்களும். திருவாத்தினில் வெளிப்புத்தின் நமுக்கொ கேர்க்கொ. யா ஸங்களிலென் ஸஹாரமாகத் திருப்புமிகில் வெஷ் திருப்புவிளை முடிவின் திலைக்குவேபால். அதூத தங்களுடை ஹஸ்ய ஸமோதனை வே ஸி வங்கிக்கூடுதன்பக்காமாதா... (வெறுமைகைக்கூடியே). “வால் நை அப்புளை பிரின்துகூடும். உலோத்தி 44:22” பகுதிசே பின்றி கடுத்த வீர்வளத்தின் நீநை வெறுமைகில் பிரதுபுவிக்காபிடு ஸமோ கொ “வாரைக்காபு. செய்க்கூடுதின்றுவேலை மீதுபயிற்சிலேபகொ போக்கு நைத்து கானா. “பிரின்துகூடும்” என்று (ப்ரயோகம் கூடு கடிபிப்பாய்த் திருப்புமிகுக்கூடு, அலீக்கலீர்பு. ஸ்ராந்திக்குதலென் கடியாத கூடு அவைஸ் மதியூமல். ஹஸ்கோன்று 14:7,8 ஹஸ்கோன்று 14:20, என்று கோலுக்கில்லை. நமுக்கொ ஹஸ் பாத்தின்கோப்பு ஸமூயக்காலதை விவரானங்கள் பல்லின்து.

ആയതിനാൽ പാപം ചെയ്യുവാൻ കഴികയില്ല എന്നും പാഠത്തിൽ ക്ഷേമന്തിൽ മുന്നായും അ ഡ്രൈവ് ടീയർ പാപസ്വാദവത്തിൽ പിണ്ടും അടിമദ്ദുപ്പം കഴിയുകയില്ല എന്നും മനസ്സിലാക്കുന്നു. അപ്പോൾ സ്വന്തല പ്രവൃത്തികളാ ഓ—ഓ ശാഖയും 11—ഉം 12—ഉം വംക്കുങ്ങളിൽ ശീമോൻ എന്ന വ്യക്തിയുടെ വിവരണം വായിക്കുവാൻ സാധ്യമല്ലോ. അടിമദ്ദാം ചെയ്യും ജീവിച്ചിരുന്നു അ അനുഭവം മുലിപ്പാസി ലും ടെൻഡർപ്പനം. ഫോറുകയും ശമരക്കാശംകളും സംബന്ധമുണ്ടു് ക്ഷേമകയും ചെയ്യും

“പക്ഷിഞ്ചി പൊന്തിഞ്ചി പിരിശും ഡാന്തികംപിണ്ടി ശക്തിശാല ധനം കെടുത്തു് വാദൈ താൻറു് സ്റ്റ്രോം മഹത്ത്വത്തിൽ പേരണ്ടി മുഖം ശമകുവാൻ ശീമോൻ ശമക്കുന്നു—”

ശീമോൻ മുള പാപവത്തെ പാടിനാസു് ശാഖാക്കുന്നു... ഒരുപാഠ രക്ഷിക്കുന്നുടുകഴിണ്ടാൽ പാപം ചെയ്യുവാൻ കഴിയുകയില്ല എകിൽ അം സംഖ്യം ഏപ്രകാരം നാം വിവരിക്കും? കിസ്തുവിണ്ഠം ശിഖ്യ നായ, അപ്പോൾസ് തലന്നിയ് പ്രത്യോസ് ചെയ്ത കൂറാത്ത പദ്ധതാസു് പരസ്യമായി താങ്കെതുചെയ്യുകയും, എതിരക്കുകയും. ചെയ്യുന്നു. എന്തുകുകംണി? പിത്രത്തിനീരു് എതിരുചെയ്യുവാൻ കഴിയുകയോ? സത്യ താൻറു് നിന്നും. പാഠത്തിരിഞ്ഞുപോലെ സഹായമാക്കുന്ന മാനസാന്തരയ്ക്കാണു് ലോക്ക് നടന്നിംഗം എന്നു് വാദം. അനുശാസിക്കുന്നു, (യാദിക്കാം 5:19—20, ഗാഥാക്കി 6:1) സത്യത്തിൽ ആയിക്കഴിഞ്ഞതിനുശേഷം. പാഠത്തിനുകുക സാഖയുമോ? .

അഭ്യന്തരിനാൽ മുള തെളിവുകളുടെയും, റാഡിയോത്വത്തിൽ തന്മുഖം വ്യക്തമായി മനസ്സിലാക്കാതോവുന്ന സത്യമാണ്—പാപം ചെയ്യുക പാഠാക്കിസ്തുവാനിയു് കഴിയുകയില്ല എന്ന പ്രത്യോഗം പാപം താൻ അടിമദ്ദുട്ട് ജീവിക്കുവാൻ കഴിയുകയില്ല എന്നാണു്. പാപം താണിക്കിട്ടു അടിമത്തുത്തിൽ നിന്നു് സ്വന്തത്തു്. ലഭിച്ചപരാണ് (കിസ്തുവാനിക്കു (യോഹന്നാൻ 8:32). ശാഖക്ക് സ്വന്തത്തു് ലഭിച്ചപരാണ് പിന്നെ അടികളും. കാരണം ബൈബാലമാകുന്ന വിത്ത് കൊണ്ട് ത്യാനിയാൻ ആയിരിക്കിൾക്കുന്നു. (ലുക്കാസു് 8:11). ഒരുപാഠാക്കി താൻഞ്ചുറു യഥിക്കാം താൻഞ്ചുവചനാഥിക്കുന്നു കിസ്തുവാനിക്കു് മേഖം മനസ്സിലായ്ക്കാം അഭ്യന്നും, ക്ഷേമിത്തന്നും പാഠിത്തന്നും പാഠത്തു് ഇപ്രകാരമാണു്? “ഞാ നിന്നേന്നു് പാപം, ചെയ്യുന്തിരിക്കേണ്ടതിനു്, “നാഞ്ചെന്നു് പാപം, ചെയ്യുന്തിരിക്കേണ്ടതിനു്, “നാഞ്ചെന്നു് പാപം, ചെയ്യുന്തിരിക്കേണ്ടതിനു്, (സക് 119:11).

അഭ്യന്നെന്ന പാപം ചെയ്യിവിത്തതിൽ നിന്നു് ക്ഷേമപെട്ടു ജീവിക്കുന്നു. സക്കിത്തന്നകാരൻ പാഠത്തു് ഇപ്രകാരമാണു്? “ഞാ നിന്നേന്നു് പാപം, ചെയ്യുന്തിരിക്കേണ്ടതിനു്, “നാഞ്ചെന്നു് പാപം, ചെയ്യുന്തിരിക്കേണ്ടതിനു്, (സക് 119:11).

வெவு வசான் நம்முடை ஹ௃தயாபக்னாதீல் 'ஹ௃தயநூக்கு' கடி என்றில் யேஶுகோஸ் 'து பரோக' ஸ்ரீஸ்ரீஷேல் அரிக்டத்துப்பாலை வெவு அதிளெரி ஶக்தியாத் பிஶாபி கீர்தி ஏஸ்ரம் பரோக' ஸ்ரீஸ்ரீஷேல்யு. ஸ்ரீதீருபாள் ஸாயிக்கூ. (மற்றாலை 4:1-11 அல்லது 1:21).

அதுரை அரிக்கலே, ஹுணானை புதையூக்கயூணாயி— 'வெவு வெவு அதின்தே பாபாத்தினி வரியூஷ; காக்காரினிரத்தூ; அல்லூக்கில் பாபு நினைலே வெவுவெப்பத்தின்கீர்ணு அக்காரினிரத்தூ.'

வெவுவெவு பைகாரா ஜீவித்து, துவூ ஜீவிதநினி நினை அக்கா ஜீவிக்கூவொன் திராக்கு ஶமிக்கூமோ?

வொலைப்பலினீர வழிபாடு

ஶாரி, ஸி. ஹாங்புக்ளி

புதையூக்கயூணாயி அதின்தே பாபாத்தினி வரியூஷ; காக்காரினிரத்தூ; அல்லூக்கில் பாபு நினைலே வெவுவெப்பத்தின்கீர்ணு அக்காரினிரத்தூ. '11-0. அலையாய் விஶ்வாஸ நாயகன்' மாருடை அலையாய் என்று விஶ்வாஸ்தீஸ்ராமாருடை. 'ஏற்செய்ய ஏற்சுத்துக்காரன் பாயுநாதை' (11-0. அலையாரா 2-உ வாக்கா) 'அதினாலப்போ பூர் பூர் மற்கால் ஸாக்ஷி' மார்த்திருதை 'ஸுங்காரன்'. ஹுபகாரம் ஸுக்ஷி பலிசுத்தின் பலுரை ஶரையெய்யாய கம்பாத்தமாளை' எாவேன். 4-0. வாக்குத்தின் ஹுணானை கார்ணாக்கு. 'விஶாஸத்தான் ஹாவேன் வெவு அதின்கு கயீனீர்த்திலை' உறுமைமாய அாஹ் கஷ்டித்து; அதினான் அவு கூடு நீதிமான் ஏற்கு ஸாக்ஷி ட்டித்து; வெவு அவ்வெளி வசிபாடி கூடு ஸாக்ஷி கல்லீபித்து. மதிது சூஷஷ்வு அவ்வெளி விஶாஸத்தான் ஸுஸாரித்துக்கொள்ளிடுக்கூடு. 'ஹாவேலினீர் விஶாஸத்தாக்குக்கு ட்டிய அயாத்தித் தீர்ணை வாக்கு வால்தீர்ணை நம்முக்கு பாரிக்கூவரிக்கு தூதித்து.

அஞ்சுமாயி... நாச 'ஸ்ரையாகேஷன்ஸ்டி' ஹாவேலினீர் அவை வெலை வத்தின்கு 'ப்ரெஸ்ரைக்ரமாயிருந்து அறநாடானா'... ஹு விவுரை... 'ஸ்ரையி கரூக— 'குரைகலால கஷீஸ்திட்டு கயீன் நிலத்தை அறநுபவுத்தின் தீர்ணை கூடு யானாவேக்கு ரூ வசிபாடு கொள்கூடு வாக்கு. ஹாவேலும் அது கிள் குடுத்திலை கடினதூலுக்கலில் தீர்ணை, அவுயூட மேக்ஸ் ஸினி நீர்ணை... ரூ வசிபாடு கொள்கூடுவாக்கு அல்லோவ ஹாவேலிலையு. அவ்வெளி வசிபாடிலையு. (ப்ரெஸ்ரைக்கு. கயீனிலையு. அவ்வெளி வசிபாடிலையு. ப்ரெஸ்ரைக்கு). கயீன்கு ஏற்கின்கு... கொபும்புக்கால்யி, அவ்வெளி

മുഖം വടക്കി. ഉല്ലപ്പത്തി 4:3-5'. ഇന്ത്യൻസുപ്പരവുടെയും ധാരാത്തിൽ ഉണ്ടായിരുന്ന എക്ക് വധുത്വാശം. അവരുടെ വിശ്വാസമായിരുന്നു. ദാഖലം തു പിൾപ്പാഡിന്താർ...എറിവുപു. നല്പതിഞ്ച് ആഹോവയും ഒരായി നല്കുകും. കയ്യീൻറു വിശ്വാസം. ഭദ്രവാതാഃ പ്രസാദപ്രസ്തിശൈനതല്പായിരുന്നു. ഒരു വാൺ ആര്യാടക്കരണ റീതിയിൽ 'ആര്യാദിശ്വൈഷ്വാശനം; ബഹുമതിക്കുപു വാംഞ്ചം കയ്യീന്നീക്കാണ്നില്ല.' 'കയ്യീന്നില്ല' വിശ്വാസം എന്നുപു ഹരിയുന്നു. 'അതായത്' കയ്യീൻറു വിശ്വാസമും എഡവത്തിനു പ്രസാദക്രമല്പായിരുന്നു. നാഡേബലിഞ്ചം വിശ്വാസം താൻറു (പ്രവൃത്തിയിൽ കൂടി) ഹദബേൽ തത്തീയിച്ചു...ഇന്ത്യാശത്തെ ഒരുപ്രവൃത്തിയായിട്ടു് അന്ത്യാസിതല്പനായ ദോഹനാം വിവരിച്ചിരിക്കുന്നു. (1 ഫൈളിന്നാം 3:11-12—വാക്കുങ്ങലാ വായിക്കുമല്ലോ).

നാമും നാഡേബലിഞ്ചംപ്രശ്നംലെ നടപ്പിൽ സ്ക്രിപ്തു—പരിശുണ്ടു—എന്നു ശാഖ്യാച്ചു—അവൻ അവഗ്രഹപ്രക്രത്യാപാലയും, കല്പിച്ചതുപോലെയും. ചെയ്യുവാൻ കണപ്പട്ടിരിക്കുന്നു...ഒരുവിന്റെ പ്രസാദപ്രസ്തിശൈനവാൻ നാം ആര്യാദിശ്വൈഷ്വാശക്രീഡിൽ, പ്രവൃത്തിയില്ലാത്ത വിശ്വാസത്തെപ്പറ്റി റാറി ദാഖലാബു—പ്രാഥമി റിക്കുന്നതു് ഇതുനെന്നാണു. 'അങ്ങനെ വിശ്വാസപു—പ്രവൃത്തികളില്ലാത്തതായാൽ സ്വത്വവെ നാർജ്ജിവമാകുന്നു യാദോബ' 2:17' കാരണം യാദോബ് തന്നെ വിവരിക്കുന്നു' 'എ കില്ലു. പ്രബന്ധം കേരംക്കിരിക്കും ചെയ്യക്കുക്കാണു തംരക്കുതന്നു. പതി കാരാത അതിനെ പ്രാഥമി റിക്കുന്നതു് ഇൻപ്രിന്—യാദോബ്' 1:22'.

നാഡേബലിഞ്ചം അശാത്തിൻ നാഡേബലിഞ്ചംമത്തായി നാം മനസ്സിലാക്കണം സംഭതി, ഭദ്രവാദിഞ്ചം രാശിപ്പാടിനു് സംക്ഷിപ്തം. കല്പിച്ചയും അവനെ നീതിമാനപ്രയ്ണ്ണംശാശ്വതരംഗുകയും ചെയ്തു എന്നതാണു. ഭദ്രവാദിപ്പിച്ചിരുന്നു. ഭദ്രവത്തിഞ്ചം, മിത്തത്തിനു് അനുസരിച്ചുള്ള രൂപ യാഗം. അൻപ്രിച്ചതിനംലാണു ഹാഡൈൽ നീതി മാർ എന്ന സർക്കുഷ്യത്വാച്ചു—അംഗനാത്വം, അംഗനാത്വം തീർണ്ണാത്വം. അതിനുപരി കാരംധാരിക്കണം. എന്നതിഞ്ചുകുറിച്ചു് നെവം അവർക്കു രണ്ടു പേൻ ഒരു ശരിയായ അറിവു കൊടുത്തിനിക്കണം. ഭദ്രവത്തിഞ്ചം ഭദ്രവത്തിഞ്ചം മിത്തത്തിനു് വിരോധമായി പ്രവർത്തിക്കുന്നവർക്കു ഭദ്രവത്തിൽ വിശ്വസമും നു വിരോധമായി പ്രവർത്തിക്കുന്നവർക്കു ഭദ്രവത്തിൽ വിശ്വസമും നു—ഒരുക്കുകയില്ല. കൂദാശ, പച്ചാത്തിൽ ഇത്രകാരം പറഞ്ഞിരിക്കുന്നു— രഘുക്കിശാഖ, എന്നു പാഠത്തിരിക്കണം. കയ്യീൻ നിലാത്ത അന്തുഭവത്തിൽ നിന്നു അഹോവൈക്കു യാഗം. അൻപ്രിച്ചു...പക്കും ഏപ്പേക്കർരക്കുള്ള

ഭദ്രവാദിപ്പു—കുറിച്ചു പിശ്വാസം ചേക്കുവിയുല്ലു, കേരംപി കൈസുതുവിച്ചു— അംഗനാത്വം കല്പിച്ചണം. എന്നു പാഠത്തിരിക്കണം. കയ്യീൻ നിലാത്ത അന്തുഭവത്തിൽ നിന്നു അഹോവൈക്കു യാഗം. അൻപ്രിച്ചു...പക്കും ഏപ്പേക്കർരക്കുള്ള

வஸ"துக்கலூர்ளா" எனவிட்டிருக் காலின் தீர்வள்ளத்து அதிருக்குமத்து ஆற்காடு ஸுப்பிப்பிச்சிட்டில் ஜெஸுசுத்தேவிலை வஸ"துக்கலூர் அரியுள்ளா... என்ற அதுவசூழிலிலுள்ள ஸாயனனலூயிலுள்ளுவதா? பகு" ஷீ ஹாபேன் அட்டின் கூடுத்திலை கடின்னுலூக்கலீன் நிடோ", எவு ஆருக அமோ"ஸி"ன் என்னுடையே வாயிலாடுக்கூட்டு வாய்மொழி பா ஆற்காடு. தங்கென் கீரகென் மஹாவதி (பாவாபகுநிலூர்) பாளை ஸுத்து திடு ஸாம்யத்து வழக்காய்யிகூ ஶால"யெய்யமாளா" "அங்குஸ்ரிக்குவாட்டு அங்குஸ்ரிக்குவாட்டு முத்தாடுக்கலூர் மேஸ"ஸிரெக்காட்டு" என்று. 1. ஈழுபோக 15:22'

வெவ்வத்தினீர் வப்பாத்தி அங்குஸ்ரிக்கு" அவாக" பேர்ஸ்ரக்காலான் ஜிவிக்குவாட்டுதாளா" வெவ்வத்தினீ" மஹத்து நல"க்குநாத்". அங்குள்ளது எக்காட்டுத்து நால" வெவ்வத்தினீ நீக"பேசுபிக்கூட்டு யா. அண்மையெயு"கூ" அத்தாரை மஹத்துப்பு கந்திருத்திலை... அங்குஸ்ரிக்குவாடுபருரை கால"பு வெவ்வத்து மஹத்துப்புக்குத்து.

முளாமதாயி ஹாபேல்வினீர் யாஹ்தீல்புர நா. மாஸ"ஸிலா கேள்வது—ஹாபேல் மரிசுபுவகீல்பு. ஹாங்கு. ஸாஸாரித்துக்கெள்ளிரீ கூடுக்கு. ஹாபேல்வினீர் ரக"து பேதிகாரத்தினாயி நிலப்பிழிக்கு நாக் ஏதா" ரெல்ல. கய"க்கோட" பாய்க்குத்துவாயி. (உல"பத்தி 4:10, ஈழுபோக 12:24). அங்குஸ்ராமத்து பாவாஸ்தினீர் மா நாக்காய ஹாபேல்வினீர் (ப்பாத்தி) ஹாங்கு. அங்கே. மாநுப்பிரக" வீஸ்ரஸ்திலேகல" கடங்கு வத்துவான் (பாவாத்து) நல"க்கிலெல்லை ரிக்குந்கு....விஶாஸ. அங்குஸ்ராமத்துக்கு கூடுத்துத்தாயித்திருக்குவெக்கிலே வெவ்வத்தினீர் நாக"பு. லடிக்குக்குத்துக்கு ஏதா. ஸுத்து. ஹாபேல்வில்புர ஹாங்கு. முட்டைக்கூட்டுக்குந்கு.

நானை அங்குஸ்ரிக்குவாடுதின் வெவு. (பாஸுலிக்குந்கு ஏதா வாத அதினீர் நூரெடு ஶக"த்தாய உதாரணமாளா" ஹாபேல்பு, ஹாபே லரிசன் வசிஸ்ராபு. (மத்தாயி 7:21).

ஹாபேல்வினீர் விஶாஸ. ஹாங்கு. நக்குக்காலவத்துமாயிருக்குந்கு: கந்த்தாவாய யெஞ்சுகீஸ"துவிரீகன எந்தெவீசப்பாக்குந்கு. ஏதா"பா எத்து கெள்ள" அவான் பாவத்திருத்த காருணிதல சொல்லத்திருக்குந்கு வெகித நம்புர விஶாஸ. படுர்ண்ணம்பு. (யெங்கான்றி 14:15 மத்தாயி 7:21 மந்தோஸ 16:15-16, மத்தாயி 28:18-20, (பவுத்திகர 2:38, யேவாகான் 3:3-5 ஏதா" மேஜை வாயிக்கூடு). கீஸ"து வில்புல் நினைவுர விஶாஸ. படுர்ண்ணமாயி தீருவான் அவ்வென அங்குஸ்ரிக்குமோ ?.

YOUR ATTENTION PLEASE!

Radio Srilanka Broadcasts

ENGLISH — *The Voice of Truth* — Speakers : Reggie Gnansundaram and J. C. Choate.

All correspondence should be sent to The Voice of Truth,
Post Box 3815, New Delhi 110049.

Sundays—10 : 15 to 10 : 30 P.M.
Tuesdays—9 : 30 to 9 : 45 A.M.

HINDI—*Satya Susamachar*—Speaker : Sunny David.
All correspondence Should be sent to Satya- Susamachar, post

Box 3815, New Delhi 110049.

Tuesdays—9 : 00 to 9 : 15 P.M.
Thursdays—9: 00 to 9 : 15 P.M.
Fridays — 9 : 00 to 9 : 15 P. M.
Saturdays— 9 : 45 to 10 : 00 P. M.

TELUGU—*The Voice of Truth*—Speaker : Joshua Gootam
All correspondence should be sent to The Voice of Truth.

Post Box 80, Kakinada 533001.
Sundays—2 : 30 to 2 : 45 P. M.
Mondays — 2 :30 to 2 : 45 P.M.
Tuesdays—2: 30 to 2 : 45 P.M.
Wednesdays—2 : 30 to 2 : 45 P.M.
Fridays — 2 : 30 to 2 : 45 P.M.
Saturdays—2 : 30 to 2 : 45 P.M.

TAMIL—*The Way of Truth*— Speaker : P. R. Swamy.
All correspondence should be sent to The Way of Truth.

Post Box 3301, Bangalore 560033.
Tuesdays— 5 : 30 to 5 : 45 P. M.
Thursdays—6 : 45 to 7 : 00 P.M.
Friday—6 : 45 to 7 : 00 P.M.

MALAYALAM—The Voice of Truth—Speaker : P. K. Varghese
All Correspondence should be sent to Church of Christ

Quilon—1,Kerala.
Tuesdays—3 : 45 to 4 : 00 P.M.
Fridays — 3 : 45 to 4 : 00 P.M.

ALL ARE ENCOURAGED TO LISTEN

Bible Correspondence Courses and Christian Literature are available in these different languages from the addresses listed. Also the radio sermons are available in book form.

Regd : No. K. Dis, 90095/ 86/ A8

• You are Cordially Invited
To Attend •

Worship Services and Bible Studies

Sunday - 10 a. m.

Tuesday- 6. 30 p. m.

Meeting place

CHURCH OF CHRIST BUILDING

Sunny Meads Lane

Behind Sanskrit College, palayam

Trivandrum-34

All correspondence should be sent to the Editor
Bible Truth, Church of Christ, Trivandrum-34, Kerala,
South India.

To

From

THE BIBLE TRUTH
Church of Christ
Sunny Meads Lane
Trivandrum-34
Kerala, India